



රාජ්‍ය ගිණුම් දෙපාර්තමේන්තුව
அரசு கணக்குகள் திணைக்களம்
Department of State Accounts

මගේ අංකය
எனது இல.
My No.

SA/MAA/02/01/01

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2025.12.17

அரசு கணக்குகள் வழிகாட்டி இல:- 02/2025

02/2020 ஆம் இலக்கத்தைக் கொண்ட அரசு நிதிச் சுற்றறிக்கையின் பந்தி இலக்கம்

10.1 இன் பிரகாரம் 2025 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்களைத்

தயாரிப்பதற்கான வழிகாட்டல் மற்றும் மாதிரிப்படிவம்

2018 ஆம் ஆண்டின் 267/2018 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான மாதிரிப் படிவம் இந்த வழிகாட்டலின் மூலம் திருத்தப்படுகின்ற அதேவேளையில், 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16 மற்றும் 38 ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒழுங்குவிதியின் கீழான வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்குகளைத் தயாரிப்பதற்கு நிதி ஒழுங்குவிதி இல.150 இன் கீழான மற்றும் வருமானக் கணக்குகளைத் தயாரிப்பதற்கு ஒழுங்குவிதி இல.151 இன் கீழான ஏற்பாடுகள் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 47(2) இன் கீழான ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் சகல நிதி அறிக்கையிடல் நிறுவனங்களினாலும் நிதிக் கூற்றுக்களை தயாரிப்பது பற்றி இதன் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் (நிதி அறிக்கையிடல் நிறுவனங்கள்) யாவும் இந்த வழிகாட்டலின் பிரகாரம், 2025 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்களை தயாரித்து 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்திற்கு அமைவாக 2026 பெப்ரவரி 28 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கணக்காய்வாளர் அதிபதிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

29.12.2023 தேதியிட்ட தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 05/2023 இன் பந்தி இலக்கம் 04 இன் படி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் மாகாணசபைகள் தனியான செலவின அலகுகளாக அடையாளம் காணப்பட்டதன் காரணமாக திறைசேரியால் வழங்கப்படும் கட்டுநிதிக்கு பிரதம மாகாணச் செயலாளர்கள் பொறுப்பாவார்கள்.

அதன்படி அனைத்து மாகாண சபைகளும் மாகாண சபைகளுக்காக நிறுவப்பட்டுள்ள கட்டுநிதிக் கணக்கு இலக்கத்தின் கீழ் திறைசேரியால் வெளியிடப்பட்ட கட்டுநிதி தொடர்பாக இந்த வழிகாட்டுதலின் பந்தி 06 இல் உள்ளடங்கிய படிவங்களை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.

- (i) ACA -2 – நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக செலவினச் சுருக்கம்
- (ii) ACA -2(i) - நிகழ்ச்சித்திட்டம் மூலமான செலவினக் கூற்று
- (iii) ACA -2(ii) - செலவினக் கூற்று

மேலே உள்ள படிவங்களைத் தயாரிக்கும் போது இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள பிற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

2. நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல்

2.1 சகல அறிக்கையிடல் நிறுவனங்களும் 2025 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெவ்வேறாக வழிகாட்டலின் 06 ஆம் பந்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாதிரிக்கு அமைவாக தயாரித்து A4 அளவிலான கடதாசிகளில் அச்சிடுதல் வேண்டும்.

2.2 வழங்கப்பட்டுள்ள ஏசீஏ-ஐ மாதிரிக்கு அமைவாக சகல நிதி அறிக்கையிடல் நிறுவனங்களினாலும் தமது நிறுவனத்திற்கு ஏற்புடையதான மற்றும் ஏற்புடையதாகாத நிதி அறிக்கையிடல் மாதிரிப் படிவங்களை அடையாளங் காணுதலுடன் ஏற்புடையதான நிதி அறிக்கையிடல் மாதிரிப் படிவங்களை மாத்திரம் பயன்படுத்தல் வேண்டும்.

3. நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்குத் தேவையான புள்ளிவிபரத் தரவுகள்

பின்வரும் வழிகாட்டல்களுக்கு இணங்கியதாக நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் வேண்டும்.

3.1 எந்தவித மாற்றமும் செய்யாமல் டெஸ்க்டாப் CIGAS பயன்பாட்டால் உருவாக்கப்பட்ட பரீட்சை மீதியைப் (Trial Balance). பயன்படுத்தி நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்க வேண்டிய அதேவேளையில், அதனைப் பின்னிணைப்பாக நிதிக் கூற்றுக்களில் இணைத்தல் வேண்டும். இதற்கு மேலதிகமாக, புதிய CIGAS இணையத்தள இடுகைத் தொகுதியின் மூலம் பெறப்பட்ட இறுதித் திறைசேரி கணக்குக் கூற்றுக்களை நிதிக் கூற்றுக்களில் இணைத்தல் வேண்டும். (SA-10, SA-11, SA-12, SA-13, SA-20, SA-21, SA-30, SA-31, SA-40, SA-41, SA-50, SA-51, SA-60, SA-61, SA-70, SA-71, SA-72, SA-80, SA-82, SA-91, SA-92, SA-100, SA-11-1, SA-51-1, SA-21-1).

3.2 அறிக்கையிடல் நிறுவனங்களின் நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள புள்ளிவிபரங்களை இறுதித் திறைசேரியின் கணக்குக் கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானம், செலவினம் மற்றும் பிரதான பேரேட்டு நிலுவைகள் என்பவற்றுடன் உடன்படுகின்றது என்பதை சான்றுப்படுத்துதல் வேண்டும். மேலும் நிதியல்லாத சொத்துக்கள், வைப்புகள், முற்பணக் கணக்குகள் மற்றும் ஏனைய தொடர்புடைய பிரதான பேரேட்டு கணக்குகளின் பேரக் கணக்கு நிலுவைகளை உரிய கட்டுப்பாட்டு பேரேட்டு நிலுவைகளுக்கு சமனானது என்பதை சான்றுப்படுத்துதல் வேண்டும்.

3.3 அறிக்கையிடல் நிறுவனங்களில் உள்ள கடப்பாடு மற்றும் பொறுப்புக்களை 2025.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு கடப்பாட்டு இலக்கத்திற்கு அமைவாக வெளிப்படுத்துதல் வேண்டும். மேலும், நி.ஒ. 94(2) மற்றும் 94(3) இன் கீழ் எடுக்கப்பட்ட கடப்பாடு மற்றும் பொறுப்புக்களை வெவ்வேறாக வெளிப்படுத்துதல் வேண்டும்.

3.4 ஒவ்வொரு செலவு விடயக் குறியீட்டின் கீழும் சகல செலவு விடயத்துக்காகவும் மொத்தத் தேறிய ஏற்பாட்டுக்கும் உண்மைச் செலவினத்திற்கும் இடையிலான வேறுபாடு மற்றும் அந்த வேறுபாட்டுக்கான காரணங்கள் ஏசீஏ-2(ii) மாதிரியில் காட்டுதல் வேண்டும். இந்த வேறுபாடு செலவு விடயத்தில் தேறிய ஏற்பாட்டு அளவுகளில் நூற்றுக்கு 5 சதவீதம் அல்லது ரூபா 10,000/= ஆகிய இரண்டில் ஏதேனும் கூடிய தொகையிலும் பார்க்க குறைவானதாக இருப்பின்,

வேறுபாட்டுக்கான காரணங்களைச் சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. தளம்பலுக்கான விளக்கம் சுருக்கமாக இருக்க வேண்டிய அதேவேளையில், நியாயப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் உள்ளடங்கியிருத்தல் வேண்டும்.

3.5 நிதிச் செயலாற்றுகைக் கூற்று, நிதி நிலைமை பற்றிய கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று ஆகியவற்றை ஏசீஏ-1 முதல் ஏசீஏ-7 வரையான மாதிரியில் உள்ளடங்கியுள்ள தகவல்களையும் பின்னிணைப்பு இலக்கம் (i) முதல் (ix) வரையான விபரங்களை அடிப்படையாகக் கொண்டே தயாரித்தல் வேண்டும். இதன்போது தொடர்புடைய மாதிரிகளை ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டங்களுக்காகவும் வெவ்வேறாகத் தயாரித்து அவற்றின் திரண்ட பெறுமதிகளை மாத்திரம் இறுதி நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்குதல் வேண்டும்.

3.6 ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 06 ஆம் பிரிவுக்கு அமைவாக ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு மேலதிக ஏற்பாடுகளை வழங்குவதற்காக தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசர தேவைகளுக்கான பொறுப்புக்கள் என்பன செலவு விடயத்தின் கீழ் வழங்கப்படுகின்ற ஏற்பாடுகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதற்காக தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தினால் ஏசீஏ-2(ஏ) மற்றும் ஏசீஏ-2(ஏ)(i) இலிருந்து ஏசீஏ-2(ஏ)(iv) வரையான மாதிரிகளை பூர்த்தி செய்தல் வேண்டும்.

3.7 நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது சகல பெறுமதிகளும் கிட்டிய ரூபாவில் அறிக்கையிடுதல் வேண்டும்.

4. நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

4.1 நிதி ஒழுங்குவிதி 150 (ஒதுக்கீட்டுக் கணக்கு) மற்றும் நிதி ஒழுங்குவிதி 151 (வருமானக் கணக்கு) ஆகியவற்றின் பிரகாரம் போதுமான தகவல்களைக் கொண்டதாக நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பது ஒவ்வொரு அறிக்கையிடல் நிறுவனத்தினதும் (செலவினத் தலைப்பின்) பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் கணக்கீட்டு உத்தியோகத்தர்களினதும் / வருமான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பாகும். பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர்/ பணிப்பாளர் (நிதி)/ ஆணையாளர் (நிதி) ஆகியோரினால் தொடர்புடைய நிதிக் கூற்றுக்களில் உள்ள விபரங்கள் இறுதி திறைசேரிக் கணக்குக் குறிப்புகளுடன் உடன்படுகின்றது என்பதனை சான்றுப்படுத்துதல் வேண்டும்.

4.2 மாதிரிப் படிவங்களில் உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள போது மாத்திரம் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினால்/ கணக்கீட்டு உத்தியோகத்தரினால்/ வருமான கணக்கீட்டு உத்தியோகத்தரினால் ஏற்படையதான விதத்தில் அந்த மாதிரிப் படிவங்களில் கையொப்பமிடுதல் வேண்டும். சகல மாதிரிப் படிவங்களுக்கும் பிரதான நிதி உத்தியோகத்தரினால் அல்லது பிரதான கணக்காளரினால்/ பணிப்பாளரினால் (நிதி)/ ஆணையாளரினால் (நிதி) கையொப்பமிடப்பட்டிருத்தல் வேண்டும்.

5. நிதிக் கூற்றுக்களுக்கான மாதிரிப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளுதல்

மாதிரிப் படிவங்களை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இணையத்தளத்தில் அரசு கணக்குகள் திணைக்களத்தின் இணையப் பக்கத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். (<https://www.treasury.gov.lk/web/department-of-state-accounts-links-download-formats/section/dsa-links-guidelines-formats>) மாதிரிப் படிவங்கள் தொடர்பாக சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2025 ஆம் ஆண்டுக்கான மாதிரிப் படிவங்களை பயன்படுத்த வேண்டும்.

6. நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது பயன்படுத்த வேண்டிய மாதிரிப் படிவங்கள்

2025 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் போது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பின்வரும் மாதிரிப் படிவங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.

- | | |
|-------------|--|
| ஏசீஏ-(எப்) | - நிதிச் செயலாற்றுகைக் கூற்று |
| ஏசீஏ-(பீ) | - நிதி நிலைமைக் கூற்று |
| ஏசீஏ-(சீ) | - காசுப் பாய்ச்சல் கூற்று (நிதி மற்றும் குறுக்குக் குறிப்பு ஆகிய இரண்டையும் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். |
| ஏசீஏ-(டீ) | - அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு உரிய மாதிரிகள் மற்றும் பின்னிணைப்புகளின் விபரம் |
| ஏசீஏ-1 | - வருமானக் கூற்று |
| ஏசீஏ-1(i) | - நிலுவை வருமானம் பற்றிய கூற்று |
| ஏசீஏ-1(ii) | - ஆரம்ப வருமான மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம் |
| ஏசீஏ-1(iii) | - திருத்தப்பட்ட வருமான மதிப்பீட்டுக்கும் உண்மை வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம் |
| ஏசீஏ-2 | - நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக செலவினச் சுருக்கம் |

- ஏசீஏ-2(ஏ) - நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக செலவினச் சுருக்கம் (தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)
- ஏசீஏ-2(ஏ)(i) - ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 ஆவது பிரிவின் பிரகாரம் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு மீண்டுவரும் செலவினத்திற்காக மேலதிக ஏற்பாடுகளை விடுவிப்பதற்காக தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசரத் தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தேறிய ஏற்பாடுகள் மற்றும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளை விளக்குதல் (தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)
- ஏசீஏ-2(ஏ)(ii) - வருடத்தினுள் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசரத் தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகள் - மீண்டுவரும் செலவுகள் (தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)
- ஏசீஏ-2(ஏ)(iii) - ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 ஆவது பிரிவின் பிரகாரம் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு மூலதனச் செலவினத்திற்காக மேலதிக ஏற்பாடுகளை விடுவிப்பதற்காக தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசரத் தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தேறிய ஏற்பாடுகள் மற்றும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளை விளக்குதல் (தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)
- ஏசீஏ-2(ஏ)(iv) - வருடத்தினுள் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசரத் தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகள் - மூலதனச் செலவுகள் (தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)
- ஏசீஏ-2(i) - நிகழ்ச்சித்திட்டம் மூலமான செலவினக் கூற்று
- ஏசீஏ-2(ii) - செலவினக் கூற்று
- ஏசீஏ-2(iii) - ஆரம்ப செலவின மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்
- ஏசீஏ-2(iv) - நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் செலவினத்தின் நிதியிடலின் சுருக்கம்
- ஏசீஏ-2(v) - ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டத்தினதும் கருத்திட்டத்தின் பிரகாரம் செலவினத்தை நிதியிடும் கூற்று
- ஏசீஏ-3 - பணிமுற்பணக் கணக்குகள் பற்றிய கூற்று
- ஏசீஏ-4 - வைப்புக் கணக்குக் கூற்று
- ஏசீஏ-5 - முற்பணக் கணக்கு பற்றிய கூற்று
- ஏசீஏ-5(ஏ) - வாடகை மற்றும் பணி முற்பணக் கணக்கு கூற்று

- ஏசீஏ-5(பீ) - வாடகை மற்றும் பணி முற்பண ஒதுக்கக் கணக்கு கூற்று
- ஏசீஏ - 6 - நிதியல்லாத சொத்துக்கள் பற்றிய கூற்று
- ஏசீஏ - 7 - பணிமுற்பண சரிப்படுத்தல் கூற்று
- பின்னிணைப்பு (i) - நட்டங்கள் மற்றும் கைவிடுதல் பற்றிய கூற்று (நி.ஒ.106 மற்றும் நி.ஒ.113 இன் கீழான நட்டம்)
- பின்னிணைப்பு (ii) - புத்தகங்களிலிருந்து பதிவழித்தல் பற்றிய கூற்று (வருடத்தினுள் இடம்பெற்ற நி.ஒ.109 இன் கீழான நட்டம் மற்றும் கைவிடுதல் பற்றிய கூற்று மற்றும் வருடத்தினுள் நி.ஒ.109 இன் கீழான புத்தகங்களிலிருந்து பதிவழித்தல் மற்றும் அறவிடுதல் பற்றிய கூற்று
- பின்னிணைப்பு (iii) - கடப்பாடு மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கூற்று
- பின்னிணைப்பு (iv) - பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்கள் (i) நி.ஒ. 94(2) மற்றும் (3) பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட கடப்பாடு பற்றிய கூற்று
- பின்னிணைப்பு (v) - பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்கள்-(ii) நி.ஒ. 215(3) (ஆ) மற்றும் (இ) இன் பிரகாரம் வைப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ஏற்பாடுகள்
- பின்னிணைப்பு (vi) - மீள்நிரப்பல் செய்யக்கூடிய வெளிநாட்டு உதவிகள் தொடர்பான உரிமைகள் பற்றிய கூற்று
- பின்னிணைப்பு (vii) - காணாமல் போன வவுச்சர் பற்றிய கூற்று
- பின்னிணைப்பு (viii) - 2015/10/23 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட திறைசேரி செயற்பாடுகள் சுற்றறிக்கை இலக்கம் 2015/03 இல் உள்ள அறிவுரைகளுக்கு இணங்கியதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றி 2025.12.31 ஆம் திகதியில் உள்ளவாறான நிலைமை அறிக்கை
- பின்னிணைப்பு (ix) - CIGAS டெஸ்க்டொப் இடுகையின் மூலம் உருவாக்கப்பட்ட நிலுவைகளை சரிபார்த்தல் மற்றும் புதிய CIGAS இணையத்தள இடுகைத் தொகுதியின் மூலம் பெறப்பட்ட இறுதித் திறைசேரி கணக்குக் கூற்றுக்கள்

6.1. மேலே உள்ள மாதிரிப்படிவங்கள் பொதுவாக அனைத்து அறிக்கையிடல் நிறுவனங்களுக்கும் தயார் செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும் ஒரு குறிப்பிட்ட அறிக்கையிடல் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் பொருத்தமான தகவல்களை உள்ளடக்கலாம் மற்றும் மாதிரிப்படிவங்களில் தேவைக்கேற்ப திருத்தங்களைச் செய்யலாம். அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு தேவையான வெளிப்படுத்தல் “அறிக்கையிடலின் அடிப்படை” என்பதற்குக் கீழ் சேர்க்கப்படலாம்.

6.2. மேலே உள்ள மாதிரிப்படிவங்களை அறிக்கையிடல் நிறுவனங்கள் கீழே குறிப்பிட்டபடி அந்தந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்படி பயன்படுத்த வேண்டும்.

மாதிரிப்படிவங்களின் எண்ணிக்கை	திருத்தம்
ஏசீஏ-1, ஏசீஏ-1(i), ஏசீஏ-1(ii), ஏசீஏ-1(iii)	வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தார்கள் மாத்திரம் இந்த மாதிரிப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான வருமானக் குறியீடுகளை மாத்திரம் உள்ளடக்கி இந்த மாதிரிப்படிவங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
ஏசீஏ-2(i), ஏசீஏ-2(ii), ஏசீஏ-2(iii)	தேவையான செலவு விடய குறியீடுகளை மாத்திரம் உள்ளடக்கி இந்த மாதிரிப்படிவங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
ஏசீஏ-4	அறிக்கையிடும் நிறுவனத்திற்கு தொடர்புடைய வைப்பு இலக்கங்களை மாத்திரம் உள்ளடக்கி இந்த மாதிரிப்படிவம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
பின்னிணைப்பு- (i), பின்னிணைப்பு- (ii) , பின்னிணைப்பு (iv) , பின்னிணைப்பு- (vii)	அறிக்கையிடும் நிறுவனங்களில் இந்த அறிக்கைகள் தொடர்பான தகவல்கள் இல்லை என்றால் இல்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பின்னிணைப்பு- (v), பின்னிணைப்பு- (vi)	அறிக்கையிடும் நிறுவனங்கள் இந்த மாதிரிப்படிவங்கள் அவைக்கு தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

7. நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கான வழிகாட்டல்கள்

2025 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் போது பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

7.1 நிதிச் செயலாற்றுகைக் கூற்று, நிதி நிலைமை பற்றிய கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று ஆகியவற்றைத் தயாரிக்கும் போது ஏசீஏ-1, ஏசீஏ-2, ஏசீஏ-2(ஏ), ஏசீஏ-2(i), ஏசீஏ-2(ii), ஏசீஏ-3, ஏசீஏ-4, ஏசீஏ-5, ஏசீஏ-5(ஏ), ஏசீஏ-5(பி), ஏசீஏ-6

மற்றும் ஏசீஏ-7 ஆகிய மாதிரிகளில் உள்ளடக்கிய அறிக்கையிடும் நிறுவனங்களுக்காக குரிய தகவல்களைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

- 7.2 ஏனைய வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தார்களின் பொருட்டு அறிக்கையிடல் நிறுவனங்களினால் திரட்டப்பட்ட வருமானத்தை நிதிச் செயலாற்றுகைக் கூற்றில் (ஏசீஏ-எப்) இல் உள்ளடக்கக் கூடாது. அந்த வருமானங்களை பணிமுற்பண இணக்கம் பற்றிய கூற்றில் சீராக்கம் செய்தல் வேண்டும்.
- 7.3 நிதி செயலாற்றுகை கூற்றில் “ஏனைய பிரதான பேரேடுகளில்” (Other Main Ledgers) தொடர்புடைய பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தார்கள்/ கணக்கீட்டு உத்தியோகத்தார்கள் மாத்திரமே கிடைப்பனவு மற்றும் கொடுப்பனவுகளை குறிப்பு வைத்தல் வேண்டும்.
- 7.4 நிதி செயலாற்றுகை கூற்றில் ஏசீஏ-(எப்) “திறைசேரிக்கு அனுப்புதல்” விடயத்தின் கீழ் காணப்படுகின்ற பெறுமதியில் (விடயம் ‘ஈ’) வருடத்திலும் வருட இறுதியிலும் திறைசேரிக்கு மேற்கொள்கின்ற அனுப்பீட்டில் உள்ளடங்குதல் வேண்டும்.
- 7.5 2025 டிசம்பர் 31 ஆம் திகதி உள்ளவாறு நிதி செயலாற்றுகை கூற்றின் நிலுவை (விடயம் ‘ஒ’) பணிமுற்பண சீராக்கக் கூற்றுக்கு அமைவாக நிலுவையிலும் வருடத்தின் இறுதியில் பணிமுற்பண நிலுவையில் மொத்தத்திற்கு சமமாக இருத்தல் வேண்டும்.
- 7.6 நிதிச் செயலாற்றுகைக் கூற்றில் “திருத்தப்பட்ட ஒதுக்கீடு” நெடுவரிசையில் அசல் ஒதுக்கீடுகளுக்கு ஒழுங்குவிதி இல 66 மற்றும் 69 மாற்றங்கள் மற்றும் துணை ஏற்பாடுகளைச் சரிசெய்த பிறகு மதிப்பைக் குறிப்பிட வேண்டும்.
- 7.7 காசுப்பாய்ச்சல் கூற்றுக்கள் காசு மற்றும் குறுக்குக் குறிப்பு ஆகிய இரண்டையும் கவனத்தில் கொண்டு நேரடியான முறைமையைப் பயன்படுத்தி தயாரித்தல் வேண்டும்.
- 7.8 நிதி நிலைமைக் கூற்றில் உள்ளடக்கப்பட்ட சொத்துகளைப் பெறுவதற்காக ஏற்படுத்தப்படும் செலவுகளை மட்டுமே, காசுப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு செயல்பாடுகளுக்கான பணச் செலவீனங்களின் கீழ் உள்ள “மூலதனச் சொத்துகளின்

நிர்மாணம், கொள்முதல் மற்றும் இதர முதலீட்டு பெறுதல்கள்” என்ற பிரிவில் சேர்க்கப்பட வேண்டும்.

7.9 மூலதன சொத்துகளுடன் தொடர்புடைய பிற அனைத்து செலவுகளும்—மூலதன சொத்துகள் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு, மூலதன நிதி மாற்றங்கள், திறன் மேம்பாடு மற்றும் பிற மூலதனச் செலவுகள்—காசுப் பாய்ச்சல் கூற்றில் தொழிற்பாட்டுச் செயல்பாடுகளுக்கான பணச் செலவீனங்கள் என வகைப்படுத்தப்பட வேண்டும்.

7.10 மேற்கண்ட 7.8 மற்றும் 7.9 பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்ப, 2024 ஆம் ஆண்டிற்கான ஒப்பீட்டு இலக்கங்கள் திருத்தப்பட வேண்டும்

7.11 சொத்துக்கள், பொறித்தொகுதி மற்றும் உபகரணங்களின் பெறுமதிக்கு சமனான பெருமதியொன்று நிதி நிலைமை பற்றிய கூற்றில் (ஏசீஏ-பீ) தேறிய சொத்துக்கள்/ மூலதனம் என்பவற்றின் கீழ் ஒதுக்கப் பெறுமதியாக காட்டப்படுதல் வேண்டும்.

7.12 அறிக்கையிடும் நிறுவனங்களின் முற்பணக் கணக்குகளின் பெறுமதியில் வைப்புக் கணக்குகளின் பெறுமதியை கழிப்பதன் மூலம் நிதி நிலைமை பற்றிய கூற்றில் தேறிய சொத்துக்கள்/ மூலதனம் ஆகியவற்றின் கீழ் உள்ள “திறைசேரிக்கான தேறிய சொத்துக்கள்” இன் பெறுமதி கணக்கிடப்படுதல் வேண்டும்.

7.13 நிதி கால எல்லையின் இறுதியில் ஒவ்வொரு அறிக்கையிடும் நிறுவனத்தினாலும் திறைசேரிக்கு அனுப்பப்பட்ட காசு நிலுவையை நிதி நிலைமை பற்றிய கூற்றில் காசு மற்றும் காசுக்கு சமமானவை என்பதன் கீழ் நிலுவையில் சேர்த்தல் கூடாது.

7.14 பணி முற்பண சீராக்கல் கூற்றைத் தயாரிக்கும் போது பின்வரும் கொடுக்கல் வாங்கல்களை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். (ஏசீஏ-7)

- ஏனைய நிறுவனங்களினால் அறிக்கையிடும் நிறுவனங்களின் பொருட்டு (வருமான கணக்கீட்டு உத்தியோகத்தர்) திரட்டப்பட்ட வருமானம் (திறைசேரி கணக்கீட்டு கூற்று இலக்கம் SA-21-1 இற்கு அமைவாக)

- ஏனைய நிறுவனங்களினால் அறிக்கையிடும் நிறுவனங்களின் பொருட்டு (செலவின தலைப்பு) மேற்கொள்ளப்பட்ட செலவினம் (திறைசேரி கணக்கீட்டு கூற்று இலக்கம் SA-11-1 இற்கு அமைவாக)
- முற்பணங்கள் “பி” கணக்கின் கொடுக்கல்-வாங்கல்((திறைசேரி கணக்கீட்டு கூற்று இலக்கம் SA-51-1 இற்கு அமைவாக)

கொடுப்பனவு - அறிக்கையிடும் நிறுவனத்திற்கு இடமாற்றம் பெற்று வரும் உத்தியோகத்தார்களின் பொருட்டு உரிமை மாற்றப்பட்ட கடன்

கிடைப்பனவு - அறிக்கையிடும் நிறுவனத்திலிருந்து வெளி நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது உரிமை மாற்றப்பட்ட கடன்

- ஏனைய வருமான தலைப்புகளின் பொருட்டு அறிக்கையிடும் நிறுவனத்தினால் திரட்டப்பட்ட வருமானம் ((திறைசேரி கணக்கீட்டு கூற்று இலக்கம் SA-100 இற்கு அமைவாக)
- ஏனைய தலைப்புகளின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட செலவினம் (நி.ஓ.208 இற்கு அமைவாக)((திறைசேரி கணக்கீட்டு கூற்று இலக்கம் SA-100 இற்கு அமைவாக)

8. பொதுவான அறிவுரைகள்

8.1 நிதி அல்லாத சொத்துக்களை கணக்கு வைத்தல் சம்பந்தமாக வெளியிடப்பட்ட 2013.07.12 எனும் தேதியிடப்பட்ட அரசு கணக்குகள் திணைக்களத்தின் சுற்றறிக்கைக் கடிதத்தின் மூலம் சொத்துக்களை வகைப்படுத்தி அதற்குரிய குறியீட்டு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், அந்த சொத்துக்கள் பிரதான பேரேட்டு கணக்கு இலக்கம் 9151, 9152, 9153, 9154, 9155, 9160 மற்றும் 9180 ஆகியவற்றின் கீழ் கணக்கு வைக்கப்படுகின்றன. தற்போது 1978.12.19 எனும் தேதியிடப்பட்ட 842 ஆம் இலக்கத்தை கொண்ட திறைசேரி சுற்றறிக்கைக்கு அமைவாக பராமரிக்க வேண்டிய நிலையான சொத்துக்கள் அட்டவணையின் தேவைப்பாட்டையும் கவனத்திற் கொண்டு சிகாஸ் நிகழ்ச்சித் திட்டத்தினுள் நிலையான சொத்துக்கள் மொடியூல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளபடியினால்,

நிலையான சொத்துக்கள் அட்டவணையினை தொடர்ந்தும் பேணி வருவது கட்டாயமானதல்ல.

8.2 அதேபோன்று மேலும் அறிக்கையிட வேண்டிய நிதியல்லாத சொத்துக்கள் இருப்பின் அவற்றை உரிய விதத்தில் அடையாளங்கண்டு செலவிற்கு அல்லது செலவினத்தை அடையாளம் காண முடியாத சந்தர்ப்பத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதிக்கு கணக்கு வைத்தல் வேண்டும்.

8.3 வைப்பு மற்றும் முற்பண கணக்குகள் பற்றிய விபரங்களை நிதி கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ள மாதிரி இலக்கம் ஏசீஏ-4 மற்றும் மாதிரி இலக்கம் ஏசீஏ-5 ஆகியவற்றின் மூலம் தயாரித்தல் வேண்டும். இதற்கு மேலதிகமாக, சகல அறிக்கையிடும் நிறுவனங்களினாலும் வைப்புக்கான இணக்கக் கூற்றுகளையும் (அரசு கணக்குகள் திணைக்களத்தின் வழிகாட்டல் 03/2020 இற்கு அமைவாக) நி.ஒ. 502 மற்றும் 506 ஆகியவற்றின் கீழான முற்பண கணக்குகளையும் (அரசு கணக்குகள் திணைக்களத்தின் வழிகாட்டல் 03/2023 இற்கு அமைவாக) தயாரித்தல் வேண்டும். வைப்புக்கான இணக்கக் கூற்றுகளையும் முற்பண கணக்குகளையும் 2026 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் அரசு கணக்குகள் திணைக்களத்தின் வழிகாட்டல் 03/2023 பந்தி 2 இற்கும் 3 இற்கும் அமைவாக கணக்காய்வாளர் நாயகத்துக்கு பிரதி ஒன்றை கொண்டதாக அரசு கணக்குகள் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

8.4 CIGAS நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாளாந்த கிடைப்பனவு மற்றும் கொடுப்பனவு அறிக்கையிடப்படுகின்றபடியினால், ஆவணப்படுத்தப்பட்ட காசுப் புத்தகங்களை பேணிவருவது அவசியமானதல்ல. CIGAS நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட காசு புத்தகத்தின் அச்சப் பிரதி ஒன்றை தனியாக கோப்பில் வைத்துக் கொள்ள முடியும்.

8.5 சகல செலவினத் தலைப்புகளினாலும் 2025 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்கள், அந்த நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமான கணக்காய்வாளர் அதிபதியின் அவதானிப்புகளுடன் அறிக்கையிடும் நிறுவனத்தினால் தமது இணைய தளத்தின் கீழ் வெளியிடுதல் வேண்டும்.

8.6. 03.10.2023 ம் தேதியிட்ட அரசு கணக்குகள் திணைக்களத்தின் வழிகாட்டல் 2023/02 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் அனைத்து அறிக்கையிடும் நிறுவனங்களும்

வருடாந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

9. கணக்காய்வாளர் அதிபதிக்கு கணக்குகளை சமர்ப்பித்தல்

கணக்காய்வாளர் அதிபதிக்கு நிதிக் கூற்றுக்களை சமர்ப்பிக்கும் போது கீழே காட்டப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

9.1 உரிய விதத்தில் சான்றுப்படுத்தியதன் பின்னர் நிதிக் கூற்றுக்களில் முதல் பிரதியையும் மேலும் இரண்டு பிரதிகளையும் 2026 பெப்ரவரி 28 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கணக்காய்வாளர் அதிபதிக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

9.2 கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களை கணக்காய்வாளர் அதிபதியினால் பின்வரும் விதத்தில் விநியோகிக்கப்படும்.

- | | | |
|-------|--------------------|-----------------------------|
| (i) | முதல் பிரதி | - அரசு கணக்குகள் திணைக்களம் |
| (ii) | முதலாவது உப பிரதி | - அறிக்கையிடும் நிறுவனம் |
| (iii) | இரண்டாவது உப பிரதி | - தேசிய கணக்காய்வு அலுவலகம் |

இந்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சம்பந்தமாக மேலும் விளக்கங்கள் தேவைப்படுமாயின் இந்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் - நிதி அறிக்கையிடல்(தொலைபேசி இலக்கம் 0112484898) அல்லது பணிப்பாளர் - நிதி அறிக்கையிடல் (தொலைபேசி இலக்கம் 0112484733) அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

ஓப்பம்/ டபிள்யு.ஏ. சமன்த உபனந்த

பணிப்பாளர் நாயகம்

அரசு கணக்குகள் திணைக்களம்

பிரதி - கணக்காய்வாளர் நாயகம்

**2025 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான
நிதிச் செயலாற்றுகைக் கூற்று**

(ரூபா)

திருத்தப்பட்ட ஒதுக்கீடு 2025	குறிப்பு	உண்மை நிலை	
		2025	2024
- வருமானப் பெறுகைகள்		-	-
- வருமான வரி	1	-	-
- உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி	2	-	-
- சர்வதேச வர்த்தகம் மீதான வரிகள்	3	-	-
- வரியில்லாத வருமானங்களும் ஏனையவையும்	4	-	-
- மொத்த வருமானப் பெறுகைகள் (அ)		-	-
- வருமானமற்ற பெறுகைகள்		-	-
- திறைசேரி பணிமுற்பணங்கள்		-	-
- வைப்புகள்		-	-
- முற்பணக் கணக்குகள்		-	-
- ஏனைய பிரதான பேரேட்டு கணக்கின் பெறுகைகள்		-	-
- மொத்த வருமானம் அல்லாத பெறுகைகள் (ஆ)		-	-
- மொத்த வருமானப் பெறுகைகளும் வருமானம் அல்லாத பெறுகைகளும் இ = (அ)+(ஆ)		-	-
திறைசேரிக்கான அனுப்பீடு (ஈ)			
தேறிய வருமானம் கிடைப்பனவு மற்றும் வருமானம் அல்லாத கிடைப்பனவு உ = (இ)-(ஈ)			
கழி : செலவினம்			
- மீண்டுவரும் செலவினம்		-	-
- சம்பளம், கூலி, மற்றும் ஏனைய ஊழியர் அனுசூலங்கள்	5	-	-
- ஏனைய பொருட்கள் சேவைகள்	6	-	-
- மானியங்கள், கொடைகள் மற்றும் மாற்றல்கள்	7	-	-
- வட்டிக் கொடுப்பனவுகள்	8	-	-
- ஏனைய மீண்டுவரும் செலவினம்	9	-	-
- மொத்த மீண்டுவரும் செலவினம் (ஊ)		-	-
மூலதனம் செலவினம்			
- மூலதனச் சொத்துக்களின் புணரமைப்பும், மேம்படுத்தலும்	10	-	-
- மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு	11	-	-
- மூலதன மாற்றல்கள்	12	-	-
- நிதிச் சொத்துக்களின் கொள்வனவு	13	-	-
- திறன் விருத்தி	14	-	-
- ஏனைய மூலதனச் செலவினங்கள்	15	-	-
- மொத்த மூலதனம் செலவினம் (எ)		-	-
- வைப்புக் கொடுப்பனவுகள்		-	-
- முற்பணக் கொடுப்பனவுகள்		-	-
- ஏனைய பிரதான பேரேட்டுச் செலவினம்		-	-
- மொத்தபிரதான பேரேட்டுச் செலவினம் (ஏ)		-	-
- மொத்த செலவினம் ஐ = (ஊ+எ+ஏ)		-	-
- டிசம்பர் 31 இல் உள்ளவாறு மீதி ஒ = (உ-ஐ)		-	-
- பணிமுற்பண சரிப்படுத்தல் அறிக்கையின்படி மீதி			
- டிசம்பர் 31ல் உள்ளவாறான பணிமுற்பண மீதி		-	-

ஏசீஏ-7

ஏசீஏ-3

**2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான
நிதி நிலைமைக் கூற்று**

		உண்மை நிலை	
குறிப்பு		2025	2024
		ரூபா	ரூபா
நிதி சொத்துக்கள் அற்றது			
ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரணம்	ஏசீஏ-6	-	-
நிதி சொத்துக்கள்			
முற்பணக் கணக்குகள்	ஏசீஏ-5/5ஏ	-	-
காசு மற்றும் காசுக்குச் சமனானவை	ஏசீஏ-3	-	-
மொத்த சொத்துக்கள்		-	-
தேறிய சொத்துக்கள் / உரிமைப் பங்கு			
திறைசேரிக்கு தேறிய சொத்துக்கள்		-	-
ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரண ஒதுக்கம்		-	-
வாடகை மற்றும் பணி முற்பண ஒதுக்கம்	ஏசீஏ-5பீ		
நடைமுறைப் பொறுப்புக்கள்			
வைப்புக் கணக்குகள்	ஏசீஏ-4	-	-
தீர்க்கப்படாத பணிமுற்பண மீதி	ஏசீஏ-3	-	-
மொத்தப் பொறுப்புக்கள்		-	-

பக்க இலக்கம் முதல் வரை ஏசீஏ 1 முதல் ஏசீஏ 7 வரையான மாதிரிப் படிவங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற கணக்குத் தகவல்கள் மற்றும் குறிப்புகளின்/பின்னிணைப்புகளின் பக்க இலக்கம் முதல் வரை உள்ளடங்கியுள்ள ஏனைய கணக்குக் குறிப்புகளின் விபரமும் இந்த இறுதிக் கணக்குகளில் உள்ளடங்கிய பகுதியாகும். **2025 ஆம் ஆண்டின் 17.12.2025 திகதியிடப்பட்ட இல 02/2025 அரசு கணக்குகள் விதிமுறைகள் மற்றும் அரசு நிதி விதிமுறைகள் 150 மற்றும் 151 ஆகியவற்றின் தேவைகளுக்கு ஏற்ப நிதி நிலைமைக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.** அதனால் மேலேயுள்ள இறுதிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள், அது தொடர்பான கணக்குக் குறிப்புகள் மற்றும் ஏனைய கணக்குத் தகவல்கள் திறைசேரிப் புத்தகங்களுடன் சீராக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவை அந்தத் தொகைகளுடன் உடன்படுகின்றது என்பதையும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் எண் தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 38(1) (இ) இன் படி நிதி நிருவாகத்திற்காக வினைத்திறன்மிக்க உள்ளக நிருவாகத் தொகுதியொன்று அறிக்கையிடும் நிறுவனத்தில் காணப்படுகின்றது எனவும் நிதி நிருவாகத்திற்காக உள்ளக நிருவாகத் தொகுதியின் செயற்திறனை மேற்பார்வை செய்வதற்கும் அதற்கு அமைவாக அந்தத் தொகுதியை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையானவாறு மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அடிக்கடி மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.

.....
பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்
பெயர்:
பதவி :
திகதி :

.....
கணக்கீட்டு உத்தியோகத்தர்
பெயர்:
பதவி :
திகதி :

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர்
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
பெயர் :
திகதி :

**2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான
காகப் பாய்ச்சல் கூற்று**

	உண்மை	
	2025 ரூபா	2024 ரூபா
<u>தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்தான காகப் பாய்ச்சல்</u>		
மொத்த வரிப் பெறுகைகள்	-	-
கட்டணங்கள், தண்டப்பணங்கள், தண்டனைகள் மற்றும் உத்தரவுப் பத்திரங்கள்	-	-
இலாபம்	-	-
வருமானம் அல்லாத பெறுகைகள்	-	-
ஏனைய வருமான தலைப்புகளுக்காக சேகரிக்கப்பட்ட வருமானம்	-	-
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி	-	-
முற்பணங்களை அறவிடல்	-	-
வைப்புக்களின் பெறுகை	-	-
செயற்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காக (அ)	-	-
<u>கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காக</u>		
ஆளுக்குரிய வேதனங்கள் மற்றும் தொழிற்பாட்டுக் கொடுப்பனவுகள்	-	-
மானியங்களும் மாற்றுக் கொடுப்பனவுகளும்	-	-
மூலதனச் சொத்துகளின் புனரமைப்பு இ மூலதன மாற்றங்கள் இ திறன் வளர்ப்பு மற்றும் பிற மூலதனச் செலவினங்கள்	-	-
ஏனைய செலவினத் தலைப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினம்	-	-
திறைசேரிக்குத் தீர்க்கப்பட்ட பணிமுற்பணம்	-	-
முற்பணக் கொடுப்பனவு	-	-
வைப்புக் கொடுப்பனவு	-	-
தொழிற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காக (ஆ)	-	-
தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்தான தேறிய காகப் பாய்ச்சல் (இ)=(அ)-(ஆ)	-	-
<u>முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான காகப் பாய்ச்சல்</u>		
வட்டி	-	-
பங்கு இலாபம்	-	-
உரிமை இழந்த ஏற்பாடுகள் மற்றும் பொளதீக சொத்துக்களின் விற்பனை	-	-
உப கடன்கள் மீதான அறவிடுகள்	-	-
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காக (ஈ)	-	-
<u>கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காக:</u>		
மூலதனச் சொத்துகளின் நிர்மாணம் இ கொள்முதல் மற்றும் இதர முதலீட்டு பெறுதல்கள்	-	-
முதலீட்டுச் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்ட மொத்தக் காக (உ)	-	-
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காகப் பாய்ச்சல் (ஊ)=(ஈ)-(உ)	-	-
தொழிற்பாடுகள் மற்றும் முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காகப் பாய்ச்சல் (எ)=(இ)+(ஊ)	-	-
<u>நிதிச் செயற்பாடுகளிலிருந்தான காகப் பாய்ச்சல்</u>		
உள்ளூர்க் கடன்கள்	-	-
வெளிநாட்டுக் கடன்கள்	-	-
பெற்ற நன்கொடைகள்	-	-
நிதி நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காக (ஏ)	-	-
<u>கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காக:</u>		
உள்ளூர் கடன்கள் மீதான மீளக் கொடுப்பனவுகள்	-	-
வெளிநாட்டுக் கடன்கள் மீதான மீளக் கொடுப்பனவுகள்	-	-
நிதிச் செயற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காக (ஐ)	-	-
நிதிச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காகப் பாய்ச்சல் (ஒ)=(ஏ)-(ஐ)	-	-
காசில் ஏற்பட்ட தேறிய அசைவு (ஐ)=(எ)+(ஒ)	-	-
ஜனவரி 01 ஆம் திகதியிலுள்ளவாறான ஆரம்ப காக மீதி	-	-
டிசம்பர் 31ஆம் திகதியிலுள்ளவாறான இறுதிக் காக மீதி	-	-

அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு உரிய மாதிரிகள் மற்றும் பின்னிணைப்புகளின் விபரம்

தொ.இல	வடிவமைப்பு எண்	வடிவத்தின் பெயர்	தொடர்புடையது	தொடர்பற்றது	தொடர்புடைய மாதிரிப்படிவத்தின் /பின்னிணைப்பின் பக்க இலக்கம்
1	ஏசீஏ - 1	2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று			
2	ஏசீஏ - 1(i)	2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமான நிலுவைக் கூற்று			
3	ஏசீஏ - 1(ii)	ஆரம்ப வருமான மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட வருமான மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்			
4	ஏசீஏ - 1(iii)	திருத்தப்பட்ட வருமான மதிப்பீட்டுக்கும் உண்மை வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்			
5	ஏசீஏ - 2	2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமான செலவினத்தின் சுருக்கம்			
6	ஏசீஏ - 2(ஏ)	2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமான செலவினத்தின் சுருக்கம் (தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)			
7	ஏசீஏ - 2(ஏ)(i)	ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 ஆவது பிரிவின் பிரகாரம் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு மீண்டுவரும் செலவினத்திற்காக மேலதிக ஏற்பாடுகளை விடுவிப்பதற்காக தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசரத் தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தேறிய ஏற்பாடுகள் மற்றும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளை விளக்குதல் (தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)			
8	ஏசீஏ - 2(ஏ)(ii)	வருடத்தினுள் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசர தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகள் - மீண்டுவரும் செலவுகள்.(தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)			

அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு உரிய மாதிரிகள் மற்றும் பின்னிணைப்புகளின் விபரம்

தொ.இல	வடிவமைப்பு எண்	வடிவத்தின் பெயர்	தொடர்புடையது	தொடர்பற்றது	தொடர்புடைய மாதிரிப்படிவத்தின் /பின்னிணைப்பின் பக்க இலக்கம்
9	ஏசீஏ - 2(ஏ)(iii)	ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 ஆவது பிரிவின் பிரகாரம் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு மூலதனச் செலவினத்திற்காக மேலதிக ஏற்பாடுகளை விடுவிப்பதற்காக தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசரத் தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தேறிய ஏற்பாடுகள் மற்றும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளை விளக்குதல் (தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)			
10	ஏசீஏ - 2(ஏ)(iv)	வருடத்தினுள் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசர தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகள் - மூலதனச் செலவுகள் (தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)			
11	ஏசீஏ - 2(i)	நிகழ்ச்சித்திட்டம் மூலமான செலவினக் கூற்று			
12	ஏசீஏ - 2(ii)	2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான செலவினக் கூற்று			
13	ஏசீஏ - 2(iii)	ஆரம்ப செலவின மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்			
14	ஏசீஏ - 2(iv)	நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் செலவினத்தின் நிதியிடலின் சுருக்கம்			
15	ஏசீஏ - 2(v)	ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டத்தினதும் கருத்திட்டத்தின் பிரகாரம் செலவினத்தை நிதியிடும் கூற்று			
16	ஏசீஏ - 3	2025 ஆம் ஆண்டிற்கான பணி முற்பண கணக்கின் அறிக்கை			
17	ஏசீஏ - 4	2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு வைப்புக் கணக்குகளின் கூற்று			
18	ஏசீஏ - 5	2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு முற்பணக் கணக்குகள் கூற்று			
19	ஏசீஏ - 5(ஏ)	2025 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு வாடகை மற்றும் பணி முற்பணக் கணக்கு கூற்று			
20	ஏசீஏ - 5(பி)	2025 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு வாடகை மற்றும் பணி முற்பண ஒதுக்கக் கணக்கு கூற்று			

அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு உரிய மாதிரிகள் மற்றும் பின்னிணைப்புகளின் விபரம்

தொ.இல	வடிவமைப்பு எண்	வடிவத்தின் பெயர்	தொடர்புடையது	தொடர்பற்றது	தொடர்புடைய மாதிரிப்படிவத்தின் /பின்னிணைப்பின் பக்க இலக்கம்
21	ஏசீஏ - 6	நடைமுறையல்லா சொத்துக்கள் பற்றிய கூற்று - 2025			
22	ஏசீஏ - 7	பணிமுற்பண சரிப்படுத்தல் அறிக்கை			
23	பின்னிணைப்பு - (i)	நட்டம் மற்றும் கைவிடுதல் பற்றிய கூற்று			
24	பின்னிணைப்பு - (ii)	புத்தகங்களிலிருந்து வெட்டி நீக்குதல் பற்றிய கூற்றுக்கள்			
25	பின்னிணைப்பு - (iii)	டிசம்பர் 31 இல் உள்ளவாறு கடப்பாடு மற்றும் பொறுப்புக்கள் பற்றிய			
26	பின்னிணைப்பு - (iv)	பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்கள் -(i) நி.ஒ. 94 (2) மற்றும் (3) பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட முறி பற்றிய கூற்று			
27	பின்னிணைப்பு - (v)	பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்கள்-(ii) நி.ஒ. 215 (3) (ஆ) மற்றும் (இ) இன் பிரகாரம் வைப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ஏற்பாடுகள்			
28	பின்னிணைப்பு - (vi)	மீள்நிரப்பல் செய்யக்கூடிய வெளிநாட்டு உதவிகள் தொடர்பான உரிமைகள் பற்றிய கூற்று			
29	பின்னிணைப்பு - (vii)	காணாமல்போன வவுச்சர் பற்றிய கூற்று			
30	பின்னிணைப்பு - (viii)	2015/10/23 ஆம் திகதி வெளியிடப்பட்ட திறைசேரிச் செயற்பாடுகள் சுற்றறிக்கை இலக்கம் 2015/03 இல் (1) ஆவது பந்தியின் அறிவுரைகளுக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்ட புதிய வங்கிக் கணக்குகள் பற்றிய 2025/12/31 ஆம் திகதிக்குரிய நிலைமை பற்றிய அறிக்கை			
31	பின்னிணைப்பு - (ix)	CIGAS டெஸ்க்டொப் இடுகையின் மூலம் உருவாக்கப்பட்ட நிலுவைகளை சரிபார்த்தல் மற்றும் புதிய CIGAS இணையத்தள இடுகைத் தொகுதியின் மூலம் பெறப்பட்ட இறுதித் திறைசேரி கணக்குக் கூற்றுக்கள்			

*குறிப்பு :- கணக்குடன் தொடர்புடைய பாதிப்படிவங்கள் மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளது.

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

அறிக்கையிடலின் அடிப்படை

1) தயார்படுத்தலின் நோக்கம்

2025 ஆம் ஆண்டின் 17.12.2025 திகதியிடப்பட்ட இல 02/2025 அரசு கணக்குகள் விதிமுறைகள் மற்றும் அரசு நிதி விதிமுறைகள் 150 மற்றும் 151 ஆகியவற்றின் தேவைகளுக்கு ஏற்ப நிதி நிலைமக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2) அறிக்கையிடல் காலப்பகுதி

இந் நிதிக் கூற்றுக்களுக்கான அறிக்கையிடல் காலப்பகுதி 2025 சனவரி 01 முதல் டிசம்பர் 31 வரையானதாகும்.

3) அளவீட்டுக்கான அடிப்படை

நிதிக்கூற்றுக்களானது, வரலாற்றுக் கிரய அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளையில், ஒரு சில சொத்துக்களின் வரலாற்றுக் கிரயம் மீள்மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதிக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. வேறு விதத்தில் குறிப்பிடப்பட்டில்லாத போது கணக்கு தயாரிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்ட காசு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

நிதிக் கூற்றுக்களிலுள்ள இலக்கங்கள் இலங்கை ரூபாவில் கிட்டிய ரூபாய்க்கு தயாரிக்கப்படல் வேண்டும்.

4) வருமானத்தை அடையாளங்காணுதல்

நாணயமாற்று மற்றும் நாணயமாற்று அல்லாத வருமானங்கள் அவை கிடைக்கக்கூடிய காலப்பகுதியை கவனத்திற்கொள்ளாது, காசு கிடைக்கக் கூடிய காலப்பகுதிக்குள் வருமானமாக அடையாளங் காணப்படுகின்றது.

5) சொத்து, இயந்திர மற்றும் உபகரணம் ஆகியவற்றின் அங்கீகாரம் மற்றும் அளவீடு

சொத்துக்கள் நம்பத்தகுந்த அடிப்படையில் அளவிடப்படுகின்றதா மற்றும் நிறுவனத்தின் சொத்துக்கள் எதிர்கால பொருளாதார நலன்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றதா என்பதற்கான நிகழ்தகவின் அடிப்படையிலேயே சொத்து, இயந்திரம் மற்றும் உபகரணங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

கிரயமுறை பொருத்தமில்லாத சந்தர்ப்பத்திலேயே சொத்து, இயந்திர மற்றும் உபகரணங்கள் கிரயம் மற்றும் மறமதிப்பீட்டு முறையில் அளவீடு செய்யப்படுகின்றது.

6) சொத்து, இயந்திர மற்றும் உபகரணங்களின் ஒதுக்கம்

இந்த மீள்மதிப்பு ஒதுக்கீட்டுக் கணக்கானது சொத்து, இயந்திர மற்றும் உபகரண கணக்கின் தொடர்புபட்டதாகும்.

7) காசு மற்றும் காசுக்கு சமமானவை

காசு மற்றும் காசுக்கு சமமானவை 2025 டிசம்பர் 31 இல் உள்ள உள்நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களை உள்ளடக்கியதாகும்.

*

ஒரு குறிப்பிட்ட அறிக்கையிடல் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் பொருத்தமான தகவல்களை உள்ளடக்கலாம் மற்றும் மாதிரிப்படிவங்களில் தேவைக்கேற்ப திருத்தங்களைச் செய்யலாம். அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு தேவையான வெளிப்படுத்தல் “அறிக்கையிடலின் அடிப்படை” என்பதற்குக் கீழ் சேர்க்கப்படலாம்.

*

அறிக்கையிடல் நிறுவனத்திற்கு தொடர்புடைய கணக்கியல் கொள்கைகள் மட்டுமே “அறிக்கையிடலின் அடிப்படை” இன் கீழ் வெளிப்படுத்த தப்படவேண்டும்.

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
1004.01.01 1004.01.02 1004.01.03 1004.01.00 1004.02.01 1004.02.99 1004.03.00 1004.03.01 1004.03.99 1004.04.00 1004.04.01 1004.04.02 1004.05.00 1004.06.00 1004.02.00 மொத்த வருமான வரி (அ + ஆ)	வருமான வரி வருமானவரி பங்கிலாப வரி பெறுகை வரி மொத்தக் கம்பனி வரி (அ) உழைக்கும் போதே செலுத்தும் வரி ஏனையவை நிறுத்தி வைத்தல் வரி வட்டி மீதான வரி கட்டணம் மற்றும் பிற மீதான பொருளாதார சேவைகள் கட்டணம் உள்நாடு வெளிநாடு மூலதன வருமான வரி தன்னார்வ வெளிப்படுத்துகை மீதான வரி மொத்தக் நிறுவனமல்லாத வரி (ஆ) மொத்த வருமான வரி (அ + ஆ)	1										

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தர்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
	உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி	2										
1002.01.00	பெறுமதி சேர்த்த வரி											
1002.01.01	நிதிச் சேவை											
1002.01.02	ஏனைய சேவைகள்											
1002.01.03	உற்பத்தி											
1002.01.04	இறக்குமதி											
1002.02.00	பொருட்கள் மற்றும் சேவைகள் வரி											
1002.02.01	சேவைகள்											
1002.02.02	தேசிய பாதுகாப்புக் கட்டணம்											
1002.02.03	இறக்குமதி											
1002.03.00	மதுவரி (கட்டளைச்சட்டம்) தீரவை											
1002.03.01	மதுபானம்											
1002.03.02	மதுவரி (விசேட ஏற்பாடு) தீரவை											
1002.03.03	இறக்குமதி											
1002.04.00	மதுவரி (கட்டளைச் சட்டம்)											
1002.04.01	மதுபான வரி											
1002.05.00	புகையிலை											
1002.05.01	புகையிலை வரி											
1002.05.02	வரவு வரி											
1002.05.03	விற்பனைப் புரள்வு வரி											

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
1002.05.04	சமூக பொறுப்புகள் தீர்வை											
1002.05.05	லொத்தர்											
1002.05.99	தொலைபேசி சந்தாகாரர்கள் வரி											
1002.06.00	தேசிய கட்டட வரி											
1002.07.00	சேவைகள்											
1002.08.00	உற்பத்தி											
1002.09.00	இறக்குமதி											
1002.10.00	உத்தரவுப் பத்திர வரிகளும் ஏனையவையும்											
1002.11.00	சொகுசு மோட்டார் வாகன வரி											
1002.12.00	மாற்றங்களுக்கான வரி											
1002.12.01	சேவைகள்											
1002.12.02	உற்பத்தி											
1002.12.03	இறக்குமதி											
1002.13.00	நாடக திரைப்படமற்றும் வர்தக நிகழ்சி வரி											
1002.14.00	செல்லிடத் தொலைபேசி தெர்ரபாடல் கோபுர வரி											
1002.15.00	குறுஞ் செய்தி விளம்பர அறவீடு											
1002.16.00	சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி											
1002.16.01	சேவைகள்											

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
1002.16.02	பொருட்கள்											
1002.16.03	இறக்குமதிகள்											
1003	அனுமதிப் பத்திரக் கட்டணமும் ஏனையவையும்											
1003.01.00	ஆடம்பர மோட்டார் வாகன வரி											
1003.02.00	மாற்றத்துக்கான வரி											
1003.03.00	பந்தய வரி											
1003.04.00	பங்குக் கொடுக்கல்வாங்கல் வரி											
1003.05.00	மோட்டார் வாகன விற்பனை மீதான வரி											
1003.06.00	சூழல் பாதுகாப்பு வரி											
1003.07.00	பொதுப் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு அமைச்சு தொடர்பிலான அனுமதிப் பத்திர வரிகள்											
1003.07.01	மீன்பிடி, நீரியல்வள அமைச்சு தொடர்பிலான அனுமதிப் பத்திர வரிகள்											
1003.07.02	பதிவாளர் நாயகம் திணைக்களம் தொடர்பிலான பதிவுக் கட்டணங்கள்											
1003.07.03	தனியார் மரப் போக்குவரத்து											
1003.07.04	மோட்டார் வாகன விற்பனை மீதான வரி											
1003.07.05	பாதுகாப்ப அமைச்சு தொடர்பான அனுமதிப்பத்திர வரி											
1003.07.06	மீன்பிடு திணைக்கள அனுமதிப்பத்திர கட்டனம்											

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
1003.07.07	நட்சத்திர ஹோட்டல் அறைகள் மீதான வரி	3										
1003.07.08	கம்பனிப் பதிவு வரி											
1003.07.09	காபன் வரி											
1003.07.10	வாகன உரிமை வரி											
1003.07.11	நிதிக் கொடுக்கல்வாங்கல் வரி											
1003.07.99	ஏனையவை											
1003.08.00	உயர் நீதிமன்றம்											
1003.09.00	வெளிநாட்டவருக்கு குத்தகைக்குவிடப்பட்ட காணி மீதான வரி											
1003.10.00	குடிவரவு வரி											
1003.11.00	பணம் அனுப்பீட்டுக் கட்டணம்											
	உள்ளூர்ப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான மொத்த வரிகள்											
	சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான வரிகள்											
1001.01.00	இறக்குமதித் தீர்வைகள்											
1001.02.00	ஏற்றுமதித் தீர்வைகள்											
1001.03.00	இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உத்தரவுப்பத்திரக் கட்டணம்											
1001.04.00	துறைமுக மற்றும் விமானத்தள அபிவிருத்திக் கட்டணம்											
1001.05.00	செஸ் கட்டணம்											

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
1001.05.01 1001.05.02 1001.06.00 1001.07.00 1001.08.00 1001.99.00 2001.01.00 2001.02.00 2001.03.00 2001.04.00	இறக்குமதித் செஸ் கட்டணம் ஏற்றுமதித் செஸ் கட்டணம் மோட்டார் வாகன சலுகை வரி பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் கட்டணம் விசேட பொருட்கள் மீதான வரி ஏனையவை சர்வதேச வர்த்தகம் தெதடர்பிலான வரிகளிலிருந்து மொத்த வருமானம் வரியில்லாத வருமானங்களும் ஏனையவையும் தொடருந்து தபால் முற்பணக் கணக்குகள் (வர்த்தகம்) சிறைச்சாலை கைத்தொழில் மற்றும் விவசாய முற்பண கணக்கு ஏனைய வளங்களிலிருந்து வருமானம் (அ)	4										

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
2002.01.00 வாடகை												
2002.01.01 அரசு கட்டடங்கள் மற்றும் வீடுகள் மீதான வாடகை												
2002.01.02 அரசு வனங்கள் மீதான வாடகை												
2002.01.03 காணி மற்றும் ஏனையவற்றிலிருந்து வாடகை												
2002.01.04 பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகளிலிருந்து குத்தகை வாடகை												
2002.01.99 ஏனைய வாடகை வருமானங்கள்												
2002.02.00 வட்டி												
2002.02.01 மீள் கடன்												
2002.02.99 பிற												
2002.03.00 இலாபம்												
2002.04.00 பங்கிலாபம்												
2002.05.00 பொதுத் தொழில்முயற்சிகளிலிருந்தான மிகை நிதியத்தை மாற்றல்												
2003.01.00 திணைக்கள விற்பனைகள்												
2003.02.00 நிருவாகக் கட்டணங்களும் சாட்டுதல்களும்												
2003.02.01 கணக்காய்வுக் கட்டணம்												
2003.02.02 வான் மற்றும் கடற்பயணக் கட்டணம்												

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்			வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			2025 இற்குரிய தேறிய வருமானம்		
			(1)		(2)			(3)	(4)			(5)	
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்		மொத்தம்	
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)	
2003.02.03	1968ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆட்களைப்												
2003.02.04	அளவைத் திணைக்களக் கட்டணங்கள்												
2003.02.05	அரசாங்க அச்சக சேவைக் கட்டணங்கள்												
2003.02.06	பினோரா மற்றும் புளோரா பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டணம்												
2003.02.07	கடவுச் சீட்டு, விசா மற்றும் இரட்டை பிரஜாவுரிமைக் கட்டணங்கள்												
2003.02.08	வெளிநாட்டுப் பயண வரி												
2003.02.09	விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் கட்டணங்கள்												
2003.02.10	கம்பனிப் பதிவாளரின் கட்டணம்												
2003.02.11	கூட்டுதலாபனங்கள் மற்றும் நியதிசசட்ட சபைகளிலிருந்தான கட்டணங்கள்												
2003.02.12	பொது ஒப்பந்தச் சட்டத்தின் கீழ் அறவிடப்படும் கட்டணம்												
2003.02.13	பரீட்சைகள் மற்றும் ஏனைய கட்டணங்கள்												
2003.02.14	மோட்டார் கோக்குவரத்துச் சட்டத்தின் கீழான கட்டணங்களும் ஏனைய பெறுகைகளும்												

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
2003.02.15	விமான வாடகைகள்											
2003.02.16	விமான வாடகை வருமானம்											
2003.02.17	உள்ளூர் புடவை விற்பனையிலிருந்தான கட்டணம்											
2003.02.18	விவசாயத் திணைக்களம் தொடர்பிலான கட்டணம்											
2003.02.19	தாவரவியல் பூங்கா தொடர்பிலான கட்டணங்கள்											
2003.02.20	கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தர செஸ் வரி											
2003.02.21	பெற்றோலிய கைத்தொழில் அமைச்சுக்குரிய கட்டணங்கள்											
2003.02.22	வணிகக் கடல் செயலகம் தொடர்பான கட்டணம்											
2003.02.23	சூதாட்ட அனுமதிக் கட்டணம்											
2003.02.99	நானாவித வருமானங்கள்											
2003.03.00	தண்டங்களும் பறிமுதல்களும்											
2003.03.01	தண்டப்பணம் மற்றும் பறிமுதல்கள் சுங்கம்											
2003.03.02	தண்டப்பணம் மற்றும் பறிமுதல்கள் ஏனையவை											
2003.04.00	சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு											
2003.05.00	திறைசேரிப் பிணை மிகைவிலை											
2003.06.00	ஐக்கிய நாடுகளின் சமாதானச் செயற்பாட்டுக் கடமைகளினூடாகக் கிடைத்த வருமானம்											
2003.07.00	அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்											

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு	குறிப்பு	வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
2003.08.00	நீர் மின்சாரம் விற்பனை											
2003.09.00	கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து வருமானம்											
2003.99.00	ஏனைய பெறுகைகள்											
2004.01.00	சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு											
2004.01.00	மத்திய அரசாங்கம்											
2004.02.00	மாகாண சபைகள்											
2005	நடைமுறை மாற்றங்கள்											
2005.01.00	மத்திய வங்கி இலாபம்											
2005.99.00	தேசிய லொத்தர் சபை மற்றும் ஏனைய மாற்றங்கள்											
2006	மூலதன வருமானம்											
2006.01.00	உரிமைமாற்றுவதன் மூலம் கிடைத்த தொகை											
2006.02.00	மூலதனச் சொத்துக்களின் விற்பனை											
2006.02.01	வாகனங்கள்											
2006.02.02	ஏனையவை											
2006.04.00	கடன்களை அறவிடல்											

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமானக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தர்:

செலவின தலைப்பு இல:

ரூபா

அரசிறை குறியீடு	வருமானத் தலைப்பு		வருமான மதிப்பீடு		வருமானத்தைத் திரட்டுதல்				வருமானத்திலிருந்து மீளச்செலுத்துதல்			
			(1)		(2)			(3)	(4)			(5)
			மூல மதிப்பீடு	திருத்திய மதிப்பீடு	தொடர்புடைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது	ஏனைய அமைச்சினால்/ திணைக்களத்தினால்திரட்டப்பட்டது (Table SA-21-1)	மொத்தம்	நிலுவை வருமானங்களை திரட்டுதல்	காசாக	தவறுகளைத் திருத்துதல்	மொத்தம்	2025 இற்குரிய தேறிய வருமானம்
			1(i)	1(ii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	(3)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=2(iii)+(3)-4(iii)
3001.01.00	வெளிநாட்டு மானியங்கள் மொத்த வரியற்ற வருமானமும் ஏனையவையும் (அ) + (ஆ)											
	மொத்த முழு வருமானம் (குறிப்பு 1 - 4)											

* தொடர்புடைய வருவாய் குறியீடுகளை மாத்திரம் உள்ளடக்கி இந்ந மாதிரிப்படிவம் திருத்தியமைக்கப்பட வேண்டும்

திகதி பிரதான நிதி உத்தியோகத்தாரின்/ பிரதான கணக்காளரின்/ நிதிப் பிரிவுத் தலைவரின் கையொப்பமும் பெயரும்

வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தாரின் கையொப்பமும் பெயரும் பதவியும்

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற காலப்பகுதிக்கான வருமான நிலுவைக் கூற்று

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார்:

செலவின தலைப்பு இல:

முந்திய மூன்று நிதியாண்டிற்கான தேறிய அரசிறை சேகரிப்பு		ஆண்டு 1 (2022)		ஆண்டு 2 (2023)		ஆண்டு 3 (2024)	
		ரூபா		ரூபா		ரூபா	
காலம்	அரசிறை குறியீடு	வருமான விபரம்	வருட ஆரம்பத்தில் மீதி (1)	அறிக்கையிடும் ஆண்டின் தொடர்பில் நிலுவைகள் (2)	அறவீடுகள் (3)	வெட்டிநீக்கப்பட்ட நிலுவை வருமானம் (4)	வருட இறுதியில் மீதி $5=(1)+(2)-[(3)+(4)]$
(1) அறிக்கையிடும் ஆண்டின் தொடர்பில் நிலுவைகள்	உதாரணம்: 1001.01.00 1001.04.00 1002.05.04						
உப மொத்தம்							
(2) முந்திய ஆண்டின் தொடர்பில் நிலுவைகள்	உதாரணம்: 1001.01.00 1001.04.00 1002.05.04						
உப மொத்தம்							
(3) முந்திய ஆண்டிற்கு முற்பட்ட ஆண்டுவரையுள்ள நிலுவைகள்	உதாரணம்: 1001.01.00 1001.04.00 1002.05.04						
உப மொத்தம்							
மொத்தம்							

.....
திகதி.....
பிரதான நிதி உத்தியோகத்தாரின்/ பிரதான கணக்காளரின்/
நிதிப் பிரிவுத் தலைவரின் கையொப்பமும் பெயரும்.....
வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தாரின் கையொப்பம்
வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தாரின் பெயர்
வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தாரின் பதவி

ஆரம்ப வருமான மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட வருமான மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தார் :

செலவின தலைப்பு இல :

ரூபா

அரசிறை குறியீடு	விபரம்	மூல மதிப்பீடு	திருத்தப்பட்ட மதிப்பீடு	ஆரம்ப மதிப்பீட்டின் % சதவீதமாக வேறுபாடு	வேறுபாட்டுக்கான காரணம்

.....
திகதி.....
பிரதான நிதி உத்தியோகத்தரின்/ பிரதான கணக்காளரின்/
நிதிப் பிரிவுத் தலைவரின் கையொப்பமும் பெயரும்.....
வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தரின் கையொப்பம்
வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பெயர்

திருத்தப்பட்ட வருமான மதிப்பீட்டுக்கும் உண்மை வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்

அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தர் :

செலவின தலைப்பு இல :

ரூபா

அரசிறை குறியீடு	விபரம்	திருத்தப்பட்ட வருமான மதிப்பீடு	உண்மை வருமானம்	திருத்தப்பட்ட வருமான மதிப்பீட்டுக்கும் உண்மை வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு	திருத்தப்பட்ட வருமான மதிப்பீட்டின் % சதவீதமாக வேறுபாடு	வேறுபாட்டுக்கான காரணம்

திகதி

பிரதான நிதி உத்தியோகத்தரின்/ பிரதான கணக்காளரின்/ நிதிப் பிரிவுத் தலைவரின் கையொப்பமும் பெயரும்

வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தரின் கையொப்பம்
வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பெயர்
வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பதவி

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமான செலவினத்தின் சுருக்கம்

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

ரூபா

வருடாந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிகழ்ச்சித் திட்ட இல.	செலவினத் தலைப்பு	வருடாந்த மதிப்பீட்டு ஏற்பாடு (1)	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு (2)	நி.ஒ 66/69 மாற்றல்கள் (3)	மொத்தத் தேறிய ஒதுக்கீடு (4)=(1)+(2)+(3)	மொத்தச் செலவினம் (5)	தேறிய பெறுபேறு மீதி / மேலதிகம் (6)=(4)-(5)
நிகழ்ச்சித் திட்டம் (1)	(1) மீண்டுவரும்						
	(2) மூலதனம்						
	உப மொத்தம்						
	(1) மீண்டுவரும்						
	(2) மூலதனம்						
	உப மொத்தம்						
	மூழு மொத்தம்						
நிகழ்ச்சித் திட்டம் (2)	(1) மீண்டுவரும்						
	(2) மூலதனம்						
	உப மொத்தம்						
	(1) மீண்டுவரும்						
	(2) மூலதனம்						
	உப மொத்தம்						
	மூழு மொத்தம்						

.....
 பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
 பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
 திகதி :

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமான செலவினத்தின் சுருக்கம்

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

ரூபா

வருடாந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிகழ்ச்சித் திட்ட இல.	செலவினத் தலைப்பு	வருடாந்த மதிப்பீட்டு ஏற்பாடு	குறைநிரப்பும் திட்டிட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு	ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 ஆவது பிரிவின் பிரகாரம் மேலதிக ஏற்பாடுகளை வழங்குதல்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு	மொத்தச் செலவினம்	தேறிய பெறுபேறு மீதி / மேலதிகம்
		(1)	(2)	(3)	(4)=(1)+(2)+(3)	(5)	(6)=(4)-(5)	(7)	(8)=(6)-(7)
நிகழ்ச்சித் திட்டம் (1)	(1) மீண்டுவரும்								
	(2) மூலதனம்								
நிகழ்ச்சித் திட்டம் (2)	உப மொத்தம்								
	(1) மீண்டுவரும்								
	(2) மூலதனம்								
	உப மொத்தம்								
	முழு மொத்தம்								

.....

பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 ஆவது பிரிவின் பிரகாரம் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு மீண்டுவரும் செலவினத்திற்காக மேலதிக ஏற்பாடுகளை விடுவிப்பதற்காக தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசரத் தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தேறிய ஏற்பாடுகள் மற்றும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளை விளக்குதல்

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

செலவு விடய இல. :

நிகழ்ச்சித் திட்டத்தின் பெயர் :

கருத்திட்டத்தின் பெயர் :

நிகழ்ச்சித் திட்ட இல.	கருத் திட்ட இல.	உப கருத்திட்ட இல	செலவு விடய இல.	இல. நுழைவுக் குறியீடு இல.	அதிகாரமளிக்கப்பட்ட மொத்தத் தேறிய ஏற்பாடு	வருத்தினுள் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகள் (விபரத்திற்காக ஏசீஏ - 2(ஏ)(ii) ஐப் பார்க்க)	மீதி / மேலதிகம்
					ரூபா	ரூபா	ரூபா

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

வருடத்தினுள் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசர தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகள் - மீண்டுவரும் செலவுகள்

வரவு செலவு ஏற்பாட்டு விபரம் :- / / / / /

தலைப்பு இல.	ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர்	நிதியிடல் குறியீட்டு இல.	அதிகார இல.	ஒதுக்கப்பட்டுள்ள நிதி
				ரூபா
	இந்த செலவுத் தலைப்பின் மூலம் வழங்கப்பட்ட நிதிகளின் மொத்தம்			

கடதாசியின் அளவு போதாதிருந்தால் மேலதிக கடதாசிகளைச் சேர்க்கவும்.

.....
 பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
 பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
 திகதி :

ஏசீஏ - 2(ஏ)(iii)
(தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு மாத்திரம்)

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 ஆவது பிரிவின் பிரகாரம் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு மூலதனச் செலவினத்திற்காக மேலதிக ஏற்பாடுகளை விடுவிப்பதற்காக தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசரத் தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தேரிய ஏற்பாடுகள் மற்றும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளை விளக்குதல்

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

செலவு விடய இல. :

நிகழ்ச்சித் திட்டத்தின் பெயர் :

கருத்திட்டத்தின் பெயர் :

நிகழ்ச்சித் திட்ட இல.	கருத் திட்ட இல.	உப கருத்திட்ட இல.	செலவு விடய இல.	நிதியிடல் குறியீட்டு இல.	அதிகாரமளிக்கப்பட்ட மொத்தத் தேரிய ஏற்பாடு	வருடத்தினுள் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகள் (விபரத்திற்காக ஏசீஏ - 2(ஏ)(iv) ஐப் பார்க்க)	மீதி / மேலதிகம்
					ரூபா	ரூபா	ரூபா

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

வருடத்தினுள் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் வரவு செலவு உதவிச் சேவை மற்றும் அவசர தேவைப் பொறுப்பு செலவு விடயத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட ஏற்பாடுகள் - மூலதனச் செலவுகள்

வரவு செலவு ஏற்பாட்டு விபரம் :- / / / / /

தலைப்பு இல.	ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர்	நிதியிடல் குறியீட்டு இல.	அதிகார இல.	ஒதுக்கப்பட்டுள்ள நிதி
				ரூபா
	இந்த செலவுத் தலைப்பின் மூலம் வழங்கப்பட்ட நிதிகளின் மொத்தம்			

கடதாசியின் அளவு போதாதிருந்தால் மேலதிக கடதாசிகளைச் சேர்க்கவும்.

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

நிகழ்ச்சித்திட்டம் மூலமான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் /மாகாண சபை :

ரூபா

செலவினக் குறியீடு	கருத்திட்டம் (1)				செலவினம்	கருத்திட்டம் (2)				மொத்தச் செலவினம்	
	ஏற்பாடுகள்					ஏற்பாடுகள்					செலவினம்
	செலவு ஏற்பாடு மதிப்பீட்டு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		
	(1)	(2)	(3)	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)	(8)	(9)=(6)+(7)+(8)	(10)	(11)=(5)+(10)
மீண்டுவரும் செலவினம்											
ஆளுக்குரிய வேதனங்கள்											
1001 - சம்பளமும் கூலியும்											
1002 - மேலதிக நேர மற்றும் ஏனைய படிகள்											
1003 - ஏனைய கொடுப்பனவுகள்											
பிரையாணச் செலவினம்											
1101 - உள்ளூர்											
1102 - வெளிநாடு											
வழங்கல்கள்											
1201 - எழுதுகருவிகளும் அலுவலக உபகரணங்களும்											
1202 - எரிபொருள்											
1203 - உணவும் சீருடைகளும்											
1204 - மருத்துவ வழங்கல்கள்											
1205 - ஏனையவை											
பராமரிப்புச் செலவினங்கள்											
1301 - வாகனங்கள்											
1302 - பொறி, இயந்திரம், உபகரணம்											
1303 - கட்டிடங்களும் கட்டமைப்புக்களும்											

நிகழ்ச்சித்திட்டம் மூலமான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் /மாகாண சபை :

ரூபா

செலவினக் குறியீடு	கருத்திட்டம் (1)				செலவினம்	கருத்திட்டம் (2)				மொத்தச் செலவினம்	
	ஏற்பாடுகள்					ஏற்பாடுகள்					செலவினம்
	செலவு ஏற்பாடு மதிப்பீட்டு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		
	(1)	(2)	(3)	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)	(8)	(9)=(6)+(7)+(8)	(10)	(11)=(5)+(10)
1304 - மென்பொருள் பராமரிப்பு											
சேவைகள்											
1401 - போக்குவரத்து											
1402 - தபால், தொலைத்தொடர்பு											
1403 - மின்சாரமும் நீரும்											
1404 - வாடகையும், உள்நூராட்சி சபைகளுக்கான வரியும்											
1405 - துப்புரவு மற்றும் துப்புரவு சேவைகள்											
1406 - குத்தகை வாகணங்களுக்கான வட்டி கொடுப்பனவு											
1407 - பாதுகாப்பு சேவைகள்											
1408 செயற்பாட்டுக் குத்தகையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட வாகணங்களுக்கான குத்தகைத் தவணை											
1409 ஏனையவை											
மாற்றங்கள்											
1501 - நலன்புரி நிகழ்ச்சித்திட்டம்											
1502 - ஓய்வூதிய பணிக்கொடைகள்											
1503 - பொது நிறுவனங்கள்											
1504 - அபிவிருத்தி மானியங்கள்											
1505 - சந்தா மற்றும் பங்களிப்புக் கட்டணங்கள்											

நிகழ்ச்சித்திட்டம் மூலமான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் /மாகாண சபை :

ரூபா

செலவினக் குறியீடு	கருத்திட்டம் (1)					கருத்திட்டம் (2)					மொத்தச் செலவினம்
	ஏற்பாடுகள்				செலவினம்	ஏற்பாடுகள்				செலவினம்	
	செலவு ஏற்பாடு மதிப்பீட்டு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		
	(1)	(2)	(3)	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)	(8)	(9)=(6)+(7)+(8)	(10)	(11)=(5)+(10)
1506 - அரசாங்க ஊழியர்களுக்கான உடமைக் கடன் வட்டி 1507 - மாகாணசபைகள் 1508 - ஏனையவை வட்டிக் கொடுப்பனவுகள் 1601 - உள்நூர்க் கடன்கள் 1602 - வெளிநாட்டுக் கடன்கள் 1603 திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரிப் பிணையின் குறைந்த விலை ஏனைய மீண்டுவரும் செலவினம் 1701 - நட்டங்களும் பதிவழிப்பும் நிகழ்த்தக்க சேவைகள் 1702 - நிகழ்த்தக்க சேவைகள் 1703 அலுவலக மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மூழு மொத்தம் மூலதனம் செலவினம் மூலதனச் சொத்துக்களின் புணரமைப்பும், மேம்படுத்தலும் 2001 - கட்டிடங்களும் கட்டமைப்புகளும்											

நிகழ்ச்சித்திட்டம் மூலமான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

ரூபா

செலவினக் குறியீடு	கருத்திட்டம் (1)				செலவினம்	கருத்திட்டம் (2)				மொத்தச் செலவினம்	
	ஏற்பாடுகள்					ஏற்பாடுகள்					செலவினம்
	செலவு ஏற்பாடு மதிப்பீட்டு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		
	(1)	(2)	(3)	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)	(8)	(9)=(6)+(7)+(8)	(10)	(11)=(5)+(10)
2002 - பொறி, இயந்திரம், உபகரணம் 2003 - வாகனங்கள்											
மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு											
2101 - வாகனங்கள்											
2102 - தளபாடங்களும், அலுவலக உபகரணங்களும்											
2103 - பொறி, இயந்திரம், உபகரணம்											
2104 - கட்டிடங்களும், கட்டமைப்புக்களும்											
2105 - காணியும், காணி மேம்படுத்தலும்											
2106 மென்பொருள் அபிவிருத்தி											
2108 - குத்தகை வாகனங்களுக்கான மூலதன கொடுப்பனவு											
மூலதன மாற்றங்கள்											
2201 - பொது நிறுவனங்கள்											
2202 - அபிவிருத்தி உதவிகள்											
2203 - மாகாண சபைகளுக்கான பங்களிப்பு											
2204 - வெளிநாடுகளுக்கான மாற்றங்கள்											
2205 அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கான மூலதன நன்கொடை											

நிகழ்ச்சித்திட்டம் மூலமான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

ரூபா

செலவினக் குறியீடு	கருத்திட்டம் (1)				செலவினம்	கருத்திட்டம் (2)				மொத்தச் செலவினம்	
	ஏற்பாடுகள்					ஏற்பாடுகள்					செலவினம்
	செலவு ஏற்பாடு மதிப்பீட்டு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஒதுக்கீடு		
	(1)	(2)	(3)	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)	(8)	(9)=(6)+(7)+(8)	(10)	(11)=(5)+(10)
நிதிச் சொத்துக்களின் கொள்வனவு 2301 -உரிமைப் பங்குக்கான பங்களிப்பு 2302 - மீள் கடன்கள்											
மனித வள அபிவிருத்தி 2401 - பயிற்சியும், இயலாவு கட்டியெழுப்புதலும்											
ஏனைய மூலதனச் செலவினங்கள் 2501 - மறுசீரமைப்பு 2502 - ஏனைய முதலீடுகள் 2503 - ஏதிர்பாராச் சேவைகள் 2504 - மாகான சபைகளின் ஏனைய முதலீடுகள் 2505 திட்டமிடல்களைத் தயாரித்தல் 2506 உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி 2507 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி 2509 ஏனையவை											
மூழு மொத்தம்											
மொத்த மீண்டுவரும் மற்றும் மூலதனச் செலவினம்											

*தேவையான செலவு விடய குறியீடுகளை மாத்திரம் உள்ளடக்கி இந்த மாதிரிப்படிவங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்

.....

பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

செலவினக் குறியீடு	குறிப்பு	ஏற்பாடுகள்					செலவினம்			தேறிய விளைவு		
		நிதியிடல் (குறியீட்டு இல.)	வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஏற்பாடு	காகப் புத்தகத்தின் பிரகாரம் செலவினம்	நி.ஒ. 208 இன் கீழ் ஏனைய அமைச்சுக்களின் அல/திணைக்களத் தினால் மேற்கொள்ளப்பட் ட செலவினம் (திறைசேரியின் அச்சுக் குறிப்புகளின் பிரகாரம்)	மொத்தச் செலவினம்	சேமிப்பு / மிகை	திருத்தப்பட்ட மதிப்பீட்டின் % சதவீதமாக சேமிப்பு / மிகை	வேறுபாட் டுக்கான காரணம்
			(1)	(2)	(3) (-)/+	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)= (5)+(6)	(8)=(4)-(7)	(9)=(8)/(4)*100	
மீண்டுவரும் செலவினம்												
நிகழ்ச்சித் திட்டம் (1)												
நிகழ்ச்சித் திட்டம்./கருத்திட்டம்/உப கருத்திட்டம்/ குறியீடு												
கூலி, சம்பளம் மற்றும் ஏனைய ஊழியர் அனுசூலங்கள் செலவு விடயரீதியான வகுப்பீடு ஆளுக்குரிய வேதனங்கள்												
1001 சம்பளமும் கூலியும்												
1002 மேலதிக நேர மற்றும் ஏனைய படிகள்												
1003 ஏனைய கொடுப்பனவுகள்												
செலவு விடயரீதியான ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகள்												
பிரையாணச் செலவினம்												
1101 உள்ளூர்												
1102 வெளிநாடு												
மொத்தம் (அ)												

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

செலவினக் குறியீடு	குறிப்பு	ஏற்பாடுகள்					செலவினம்			தேறிய விளைவு		
		நிதியிடல் (குறியீட்டு இல.)	வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஏற்பாடு	காகப் புத்தகத்தின் பிரகாரம் செலவினம்	நி.ஒ. 208 இன் கீழ் ஏனைய அமைச்சுக்களின் அல/திணைக்களத் தினால் மேற்கொள்ளப்பட் ட செலவினம் (திறைசேரியின் அச்சுக் குறிப்புகளின் பிரகாரம்)	மொத்தச் செலவினம்	சேமிப்பு / மிகை	திருத்தப்பட்ட மதிப்பீட்டின் % சதவீதமாக சேமிப்பு / மிகை	வேறுபாட் டுக்கான காரணம்
			(1)	(2)	(3) (-)/+	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)= (5)+(6)	(8)=(4)-(7)	(9)=(8)/(4)*100	
வழங்கல்கள் 1201 எழுதுகருவிகளும் அலுவலக உபகரணங்களும் 1202 - எரிபொருள் 1203 உணவும் சீருடைகளும் 1204 மருத்துவ வழங்கல்கள் 1205 ஏனையவை மொத்தம் (ஆ) பராமரிப்புச் செலவினங்கள் 1301 வாகனங்கள் 1302 பொறி, இயந்திரம், உபகரணம் 1303 கட்டிடங்களும் கட்டமைப்புக்களும் 1304 மென்பொருள் பராமரிப்பு மொத்தம் (இ) சேவைகள் 1401 போக்குவரத்து 1402 தபால், தொலைத்தொடர்பு 1403 மின்சாரமும் நீரும் 1404 வாடகையும், உள்ளூராட்சி சபைகளுக்கான வரியும் 1405 துப்புரவு மற்றும் துப்புரவு சேவைகள் 1406 குத்தகை வாகனங்களுக்கான வட்டி 1407 பாதுகாப்பு சேவைகள் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான												

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

செலவினக் குறியீடு	குறிப்பு	ஏற்பாடுகள்					செலவினம்			தேறிய விளைவு		
		நிதியிடல் (குறியீட்டு இல.)	வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஏற்பாடு	காகப் புத்தகத்தின் பிரகாரம் செலவினம்	நி.ஒ. 208 இன் கீழ் ஏனைய அமைச்சுக்களின் தானால்/திணைக்களத் தினால் மேற்கொள்ளப்பட் ட செலவினம் (திறைசேரியின் அச்சுக் குறிப்புகளின் பிரகாரம்)	மொத்தச் செலவினம்	சேமிப்பு / மிகை	திருத்தப்பட்ட மதிப்பீட்டின் % சதவீதமாக சேமிப்பு / மிகை	வேறுபாட் டுக்கான காரணம்
			(1)	(2)	(3) (-)/+	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)= (5)+(6)	(8)=(4)-(7)	(9)=(8)/(4)*100	
1409 ஏனையவை மொத்தம் (#) ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான மொத்தச் செலவினம் (அ+ஆ+இ+ஈ) செலவு விடயரீதியான மாற்றங்கள், நன்கொடைகள், மானியங்கள் மாற்றங்கள் 1501 நலன்புரி நிகழ்ச்சித்திட்டம் 1502 ஓய்வூதிய பணிக்கொடைகள் 1503 பொது நிறுவனங்கள் 1504 அபிவிருத்தி மானியங்கள் 1505 - சந்தா மற்றும் பங்களிப்புக் கட்டணங்கள் 1505 சந்தா மற்றும் பங்களிப்புத் தொகை 1506 அரசாங்க ஊழியர்களுக்கான உடமைக் கடன் வட்டி 1507 மாகாணசபைகள் 1508 ஏனையவை 1509 பொது நிறுவனங்கள் (ஏனைய செயற்பாட்டுச் செலவுகள்) மொத்தம்	7											

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

செலவினக் குறியீடு	குறிப்பு	ஏற்பாடுகள்					செலவினம்			தேறிய விளைவு		
		நிதியிடல் (குறியீட்டு இல.)	வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஏற்பாடு	காகப் புத்தகத்தின் பிரகாரம் செலவினம்	நி.ஒ. 208 இன் கீழ் ஏனைய அமைச்சுக்களின் தானால்/திணைக்களத் தினால் மேற்கொள்ளப்பட் ட செலவினம் (திறைசேரியின் அச்சுக் குறிப்புகளின் பிரகாரம்)	மொத்தச் செலவினம்	சேமிப்பு / மிகை	திருத்தப்பட்ட மதிப்பீட்டின் % சதவீதமாக சேமிப்பு / மிகை	வேறுபாட் டுக்கான காரணம்
			(1)	(2)	(3) (-)/+	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)= (5)+(6)	(8)=(4)-(7)	(9)=(8)/(4)*100	
செலவு விடயரீதியான வட்டிக் கொடுப்பனவுகள் 1601 உள்ளூர்க் கடன்கள் 1602 வெளிநாட்டுக் கடன்கள் 1603 திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரிப் பிணையின் குறைந்த விலை மொத்தம்	8											
செலவு விடயரீதியான ஏனைய மீண்டுவரும் செலவினம் 1701 நட்டங்களுக்கும் பதிவழிப்பும் நிகழ்த்தக்க சேவைகள் 1702 நிகழ்த்தக்க சேவைகள் 1703 அலுவலக மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மொத்தம் நிகழ்ச்சித் திட்டம் (1) முழு மொத்தம் (குறிப்பு 5 முதல் 9 வரை) மொத்த மீண்டுவரும் செலவினம் மூலதனம் செலவினம் நிகழ்ச்சித் திட்டம் (1)	9											

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

செலவினக் குறியீடு	குறிப்பு	ஏற்பாடுகள்					செலவினம்			தேறிய விளைவு		
		நிதியிடல் (குறியீட்டு இல.)	வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஏற்பாடு	காகப் புத்தகத்தின் பிரகாரம் செலவினம்	நி.ஒ. 208 இன் கீழ் ஏனைய அமைச்சுக்களின் அல/திணைக்களத் தினால் மேற்கொள்ளப்பட் ட செலவினம் (திறைசேரியின் அச்சுக் குறிப்புகளின் பிரகாரம்)	மொத்தச் செலவினம்	சேமிப்பு / மிகை	திருத்தப்பட்ட மதிப்பீட்டின் % சதவீதமாக சேமிப்பு / மிகை	வேறுபாட் டுக்கான காரணம்
			(1)	(2)	(3) (-)/+	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)= (5)+(6)	(8)=(4)-(7)	(9)=(8)/(4)*100	
பொது முதலீடுகளின் செலவு விடயரீதியான வகுப்பீடு												
முலதனச் சொத்துக்களின் புணரமைப்பும், மேம்படுத்தலும்	10											
2001 கட்டிடங்களும் கட்டமைப்புக்களும்												
2002 பொறி, இயந்திரம், உபகரணம்												
2003 வாகனங்கள்												
மொத்தம் (அ)												
முலதனச் சொத்துக்களின் கொள்வனவு	11											
2101 வாகனங்கள்												
2102 தளபாடங்களும், அலுவலக உபகரணங்களும்												
2103 பொறி, இயந்திரம், உபகரணம்												
2104 கட்டிடங்களும், கட்டமைப்புக்களும்												
2105 காணியும், காணி மேம்படுத்தலும்												
2106 மென்பொருள் அபிவிருத்தி												
2108 குத்தகை வாகனங்களுக்கான முலதன கொடுப்பனவு												
மொத்தம் (ஆ)												
முலதன மாற்றங்கள்	12											
2201 பொது நிறுவனங்கள்												

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

செலவினக் குறியீடு	குறிப்பு	ஏற்பாடுகள்					செலவினம்			தேறிய விளைவு		
		நிதியிடல் (குறியீட்டு இல.)	வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஏற்பாடு	காகப் புத்தகத்தின் பிரகாரம் செலவினம்	நி.ஒ. 208 இன் கீழ் ஏனைய அமைச்சுக்களின் அல/திணைக்களத் தினால் மேற்கொள்ளப்பட் ட செலவினம் (திறைசேரியின் அச்சுக் குறிப்புகளின் பிரகாரம்)	மொத்தச் செலவினம்	சேமிப்பு / மிகை	திருத்தப்பட்ட மதிப்பீட்டின் % சதவீதமாக சேமிப்பு / மிகை	வேறுபாட் டுக்கான காரணம்
			(1)	(2)	(3) (-)/+	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)= (5)+(6)	(8)=(4)-(7)	(9)=(8)/(4)*100	
2202 அபிவிருத்தி உதவிகள் 2203 மாகாண சபைகளுக்கான பங்களிப்பு 2204 வெளிநாடுகளுக்கான மாற்றங்கள் 2205 அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கான மூலதன நன்கொடை மொத்தம் (இ)	13											
நிதிச் சொத்துக்களின் கொள்வனவு 2301 உரிமைப் பங்குக்கான பங்களிப்பு 2302 மீள் கடன்கள் மொத்தம் (ஈ)	14											
மனித வள அபிவிருத்தி 2401 பயிற்சியும், இயலாமை கட்டியெழுப்பதலும் மொத்தம் (உ)	15											
ஏனைய மூலதனச் செலவினங்கள் 2501 மறுசீரமைப்பு 2502 ஏனைய முதலீடுகள் 2503 ஏதிர்பாராச் சேவைகள் 2504 மாகாண சபைகளின் ஏனைய முதலீடுகள் 2505 திட்டமிடல்களைத் தயாரித்தல்												

2025 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான செலவினக் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் / மாகாண சபை :

செலவினக் குறியீடு	குறிப்பு	ஏற்பாடுகள்					செலவினம்			தேறிய விளைவு		
		நிதியிடல் (குறியீட்டு இல.)	வருடாந்த வரவு செலவு ஏற்பாடு	குறைநிரப்பு மதிப்பீட்டு ஏற்பாடு	நி.ஒ 66/69 மாற்றல்கள்	மொத்தத் தேறிய ஏற்பாடு	காகப் புத்தகத்தின் பிரகாரம் செலவினம்	நி.ஒ. 208 இன் கீழ் ஏனைய அமைச்சுக்களின் அல/திணைக்களத் தினால் மேற்கொள்ளப்பட் ட செலவினம் (திறைசேரியின் அச்சுக் குறிப்புகளின் பிரகாரம்)	மொத்தச் செலவினம்	சேமிப்பு / மிகை	திருத்தப்பட்ட மதிப்பீட்டின் % சதவீதமாக சேமிப்பு / மிகை	வேறுபாட் டுக்கான காரணம்
			(1)	(2)	(3) (-)/+	(4)=(1)+(2)+(3)	(5)	(6)	(7)= (5)+(6)	(8)=(4)-(7)	(9)=(8)/(4)*100	
2506 உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி												
2507 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி												
2509 ஏனையவை												
மொத்தம் (ஊ)												
நிகழ்ச்சித் திட்டம் (1)												
பொது முதலீட்டின் மீதான மொத்தச் செலவினங்கள் (அ+ஆ+இ+ஈ+உ+ஊ)												
முழு மொத்தம் (குறிப்பு 5 - 15)												

*தேவையான செலவு விடய குறியீடுகளை மாத்திரம் உள்ளடக்கி இந்த மாதிரிப்படிவங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்

.....

பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காள
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)

திகதி :

40

ஆரம்ப செலவின மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

ரூபா

செலவினக் குறியீடு	குறிப்பு	விபரம்	ஆரம்ப செலவின மதிப்பீடு ரூபா	திருத்தப்பட்ட செலவின மதிப்பீடு ரூபா	வேறுபாடு	வேறுபாடு ஆரம்ப செலவின மதிப்பீட்டின் % சதவீதமாக வேறுபாடு	வேறுபாட்டுக்கான காரணம்
1203 உணவும் சீருடைகளும் 1204 மருத்துவ வழங்கல்கள் 1205 ஏனையவை மொத்தம் (ஆ) பராமரிப்புச் செலவினங்கள் 1301 வாகனங்கள் 1302 பொறி, இயந்திரம், உபகரணம் 1303 கட்டிடங்களும் கட்டமைப்புக்களும் 1304 மென்பொருள் பராமரிப்பு மொத்தம் (இ) சேவைகள் 1401 போக்குவரத்து 1402 தபால், தொலைத்தொடர்பு 1403 மின்சாரமும் நீரும் 1404 வாடகையும், உள்ளூராட்சி சபைகளுக்கான வரியும் 1405 துப்புரவு மற்றும் துப்புரவு சேவைகள் 1406 குத்தகை வாகனங்களுக்கான வட்டி கொடுப்பனவு 1407 பாதுகாப்பு சேவைகள் 1408 செயற்பாட்டுக் குத்தகையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான குத்தகைத் தவணை 1409 ஏனையவை பொருட்கள் சேவைகளுக்கான மொத்த செலவினம் (ஈ)							

ஆரம்ப செலவின மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

ரூபா

செலவினக் குறியீடு	குறிப்பு	விபரம்	ஆரம்ப செலவின மதிப்பீடு ரூபா	திருத்தப்பட்ட செலவின மதிப்பீடு ரூபா	வேறுபாடு	வேறுபாடு ஆரம்ப செலவின மதிப்பீட்டின் % சதவீதமாக வேறுபாடு	வேறுபாட்டுக்கான காரணம்
செலவு விடயரீதியான மாற்றங்கள், நன்கொடைகள், மானியங்கள் மாற்றங்கள் 1501 நலன்புரி நிகழ்ச்சித்திட்டம் 1502 ஓய்வூதிய பணிக்கொடைகள் 1503 பொது நிறுவனங்கள் 1504 அபிவிருத்தி மானியங்கள் 1505 - சந்தா மற்றும் பங்களிப்புக் கட்டணங்கள் 1506 அரசாங்க ஊழியர்களுக்கான உடமைக் கடன் வட்டி 1507 மாகாணசபைகள் 1508 ஏனையவை மொத்தம்	7						
செலவு விடயரீதியான வட்டிக் கொடுப்பனவுகள் 1601 உள்ளூர்க் கடன்கள் 1602 வெளிநாட்டுக் கடன்கள் 1603 திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரிப் பிணையின் குறைந்த விலை மொத்தம்	8						

ஆரம்ப செலவின மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

ரூபா

செலவினக் குறியீடு	குறிப்பு	விபரம்	ஆரம்ப செலவின மதிப்பீடு ரூபா	திருத்தப்பட்ட செலவின மதிப்பீடு ரூபா	வேறுபாடு	வேறுபாடு ஆரம்ப செலவின மதிப்பீட்டின் % சதவீதமாக வேறுபாடு	வேறுபாட்டுக்கான காரணம்
செலவு விடயரீதியான ஏனைய மீண்டுவரும் செலவினம் 1701 நட்டங்களும் பதிவுழிப்பும் நிகழ்த்தக்க சேவைகள் 1702 நிகழ்த்தக்க சேவைகள் 1703 அலுவலக மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மொத்தம் <u>நிகழ்ச்சித் திட்டம் (1)</u> முழு மொத்தம் (குறிப்பு 5 முதல் 9 வரை) மொத்த மீண்டுவரும் செலவினம் மூலதனம் செலவினம் <u>நிகழ்ச்சித் திட்டம் (1)</u> பொது முதலீடுகளின் செலவு விடயரீதியான வகுப்பீடு மூலதனச் சொத்துக்களின் புணரமைப்பும், மேம்படுத்தலும் 2001 கட்டிடங்களும் கட்டமைப்புகளும் 2002 பொறி, இயந்திரம், உபகரணம் 2003 வாகனங்கள் மொத்தம் (அ) மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு 2101 வாகனங்கள்	9						
	10						
	11						

ஆரம்ப செலவின மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

ரூபா

செலவினக் குறியீடு	குறிப்பு	விபரம்	ஆரம்ப செலவின மதிப்பீடு ரூபா	திருத்தப்பட்ட செலவின மதிப்பீடு ரூபா	வேறுபாடு	வேறுபாடு ஆரம்ப செலவின மதிப்பீட்டின் % சதவீதமாக வேறுபாடு	வேறுபாட்டுக்கான காரணம்
2102 தளபாடங்களும், அலுவலக உபகரணங்களும் 2103 பொறி, இயந்திரம், உபகரணம் 2104 கட்டிடங்களும், கட்டமைப்புக்களும் 2105 காணியும், காணி மேம்படுத்தலும் 2106 மென்பொருள் அபிவிருத்தி 2108 குத்தகை வாகனங்களுக்கான மூலதன கொடுப்பனவு மொத்தம் (ஆ)	12						
மூலதன மாற்றங்கள் 2201 பொது நிறுவனங்கள் 2202 அபிவிருத்தி உதவிகள் 2203 மாகாண சபைகளுக்கான பங்களிப்பு 2204 வெளிநாடுகளுக்கான மாற்றங்கள் 2205 அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கான மூலதன நன்கொடை மொத்தம் (இ)	13						
நிதிச் சொத்துக்களின் கொள்வனவு 2301 உரிமைப் பங்குக்கான பங்களிப்பு 2302 மீள் கடன்கள் மொத்தம் (ஈ)							

ஆரம்ப செலவின மதிப்பீட்டுக்கும் திருத்தப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கான விளக்கம்

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

ரூபா

செலவினக் குறியீடு	குறிப்பு	விபரம்	ஆரம்ப செலவின மதிப்பீடு ரூபா	திருத்தப்பட்ட செலவின மதிப்பீடு ரூபா	வேறுபாடு	வேறுபாடு ஆரம்ப செலவின மதிப்பீட்டின் % சதவீதமாக வேறுபாடு	வேறுபாட்டுக்கான காரணம்
மனித வள அபிவிருத்தி 2401 பயிற்சியும், இயலாவு கட்டியெழுப்புதலும் மொத்தம் (உ)	14						
ஏனைய மூலதனச் செலவினங்கள் 2501 மறுசீரமைப்பு 2502 ஏனைய முதலீடுகள் 2503 ஏதிர்பாராச் சேவைகள் 2504 மாகாண சபைகளின் ஏனைய முதலீடுகள் 2505 திட்டமிடல்களைத் தயாரித்தல் 2506 உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி 2507 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி 2509 ஏனையவை மொத்தம் (ஊ) நிகழ்ச்சித் திட்டம் - (1) பொது முதலீட்டின் மீதான மொத்தச் செலவினங்கள் (அ+ஆ+இ+ஈ+உ+ஊ)	15						
மூழு மொத்தம் (குறிப்பு 5 - 15)							

*தேவையான செலவு விடய குறியீடுகளை மாத்திரம் உள்ளடக்கி இந்த மாதிரிப்படிவங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர்/
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் செலவினத்தின் நிதியிடலின் சுருக்கம்

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர்:
செலவினத் தலைப்பு இல :

குறியீடு	நிதியிடல் குறியீட்டு விபரம்	நிகழ்ச்சித் திட்டம் 01*		நிகழ்ச்சித் திட்டம் 02*		முழு மொத்தம்		
		தேறிய ஏற்பாடு **	உண்மைச் செலவினம்	தேறிய ஏற்பாடு **	உண்மைச் செலவினம்	தேறிய ஏற்பாடு **	உண்மைச் செலவினம்	செலவினத்தின் சதவீதம் ***
		1	2	3	4	5	6	(6÷5)X100
		ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	%
11	உள்நாட்டு நிதியம்							
12	வெளிநாட்டுக் கடன்							
13	வெளிநாட்டு உதவி							
14	மீள்நிரப்பப்படுகின்ற வெளிநாட்டுக் கடன்							
15	மீள்நிரப்பப்படுகின்ற வெளிநாட்டு உதவி							
16	எதிர்த்தரப்பு நிதியம்							
17	வெளிநாட்டு நிதியிடல் சார்ந்த உள்நாட்டுச் செலவு							
18	வெளிநாட்டு நிதியிடல் சார்ந்த உள்நாட்டு இணை நிதியிடல்							
21	விசேட சட்டச் சேவை							
	மொத்தம்							

* ஏ.சீ.ஏ. 2(v) இன் பிரகாரம் ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழும் உள்ள பெறுமதிகளை உள்ளடக்கவும்.

** ஏ.சீ.ஏ. 2 இல் 4 ஆவது நிரலில் காட்டப்பட்டுள்ள ஏற்பாடு

*** தசமதானம் இன்றி % குறிப்பிடவும்.

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டத்தினதும் கருத்திட்டத்தின் பிரகாரம் செலவினத்தை நிதியிடும் கூற்று
(நிகழ்ச்சித் திட்டத்தினது கருத்திட்டத்தின் பிரகாரம் மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினங்களின் நிதியிடல்)

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :
செலவினத் தலைப்பு இல :
நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்கமும் பெயரும் :

குறியீடு	நிதியிடல் குறியீட்டு விபரம்	கருத்திட்டம் 1		கருத்திட்டம் 2		கருத்திட்டம் 3		நிகழ்ச்சித் திட்டத்தின் மொத்தம் / பக்கங்களின் மொத்தம்*	
		தேறிய ஏற்பாடு	உண்மைச் செலவினம்	தேறிய ஏற்பாடு	உண்மைச் செலவினம்	தேறிய ஏற்பாடு	உண்மைச் செலவினம்	தேறிய ஏற்பாடு	உண்மைச் செலவினம்
		ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
11	உள்நாட்டு நிதியம்								
12	வெளிநாட்டுக் கடன்								
13	வெளிநாட்டு உதவி								
14	மீள்நிரப்பப்படுகின்ற வெளிநாட்டுக் கடன்								
15	மீள்நிரப்பப்படுகின்ற வெளிநாட்டு உதவி								
16	எதிர்த்தரப்பு நிதியம்								
17	வெளிநாட்டு நிதியிடல் சார்ந்த உள்நாட்டுச் செலவு								
18	வெளிநாட்டு நிதியிடல் சார்ந்த உள்நாட்டு இணை நிதியிடல்								
21	விசேட சட்டச் சேவை								
	மொத்தம்								

* நிகழ்ச்சித் திட்டங்களின் பொருட்டு மேலதிகப் பக்கங்களைச் சேர்ப்பதானால் இறுதிப் பக்கத்தின் மொத்தம் முழு நிகழ்ச்சித் திட்டத்தினதும் மொத்தமாக இருத்தல் வேண்டும்.

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காள
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

2025 ஆம் ஆண்டிற்கான பணி முற்பண கணக்கின் அறிக்கை

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

செலவின தலைப்பு இல :

ரூபா

முற்பணக் கணக்கு இலக்கம்	2025 சனவரி 1 இல் உள்ளவாறு பணி முற்பண மீதி			கிடைக்கப்பெற்ற பணிமுற்பணம்			தீர்க்கப்பட்ட பணிமுற்பணம்			2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு பணி முற்பண மீதி			2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிறுவன புத்தகங்களின் படி பணமுற்பண மீதி	2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான திறைசேரிப் புத்தகங்களின் படி பணிமுற்பண மீதி
	1	2	3	4	5	6	7	8	9	10	11	12	13	14
	கொடுத்துத் தீர்க்காத உப முற்பணம்	தீர்க்கப்படாத பணிமுற்பணங்கள் (தீர்க்கப்படாத உப பணிமுற்பணங்கள் தவிர்ந்த)	மொத்தம்	திறைசேரி	ஏனைய மூலங்கள்	மொத்தம்	செலவினம்	காசு	மொத்தம்	தீர்க்கப்படாத உப பணிமுற்பண மீதி	தீர்க்கப்படாத பணிமுற்பணங்கள்	மொத்தம்	*5	6
	1(i)	1(ii)	1(iii)	2(i)	2(ii)	2(iii)=2(i)+2(ii)	3(i)	3(ii)	3(iii)=3(i)+3(ii)	4(i)	4(ii)	4(iii)=4(i)+4(ii)	5=1(iii)+2(iii)-3(iii)	

1. மேலே 4 மற்றும் 6 மீதிகளுக்கிடையிலான

(1) பணம் அனுப்பப்பட்ட போதிலும் திறைசேரிப் புத்தகங்களில் காட்டப்படாத 2025.12.31 திகதியன்று பண மீதி

(2) ஏனைய காரணங்கள்-

இந்த மீதிகள் அறிக்கையை முடிவுறுத்தும் போது கொடுத்துத் தீர்க்கப்பட்டிருப்பின் அது பற்றியும் அவ்வாறில்லையெனில் காரணங்களையும் குறிப்பிடுக.

மேலே குறிப்பிடப்பட்ட தகவல்கள் சரியானவை என சான்றுப்படுத்துகிறேன்.

.....

பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

*இந்த மீதி நிதிச் செயலாற்றுகைக் கூற்றில் காட்டப்படவேண்டும்

2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு வைப்புக் கணக்குகளின் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

ரூபா

வைப்புக் கணக்குகளின் பெயர்	வைப்பு இலக்கம்	2025 சனவரி 1 இல் உள்ளவாறு மீதி	வருடக் காலப்பகுதியில் செலவு வைக்கப்பட்டது	வருடக் காலப்பகுதியில் வரவு வைக்கப்பட்டது	2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு மீதி	திறைசேரிப் புத்தகங்களின்படி 2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான மீதி
பிணை வைப்புகள்	6000-0-0-1-.....					
கேள்விமனு வைப்புகள்	6000-0-0-2-.....					
கூட்டுத்தாபனம் மற்றும் நிதியம்	6000-0-0-4-.....					
அரசாங்கத்திற்கு உரிமைமாற்றப்பட்ட நிறுவனங்கள்	6000-0-0-5-.....					
நிதியம் (சபை)	6000-0-0-6-.....					
மிகையான தொகை	6000-0-0-7-.....					
தேய்மான ஒதுக்கீட்டு நிதியம்	6000-0-0-8-.....					
தற்காலிக கடன்பெறல்	6000-0-0-9-.....					
மானியம் (வெளிநாடு)	6000-0-0-10-.....					
ஏற்பாட்டு வைப்புகள்	6000-0-0-11-.....					
அவசர தேவைக்கான நிதியம்	6000-0-0-12-.....					

2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு வைப்புக் கணக்குகளின் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

ரூபா

வைப்புக் கணக்குகளின் பெயர்	வைப்பு இலக்கம்	2025 சனவரி 1 இல் உள்ளவாறு மீதி	வருடக் காலப்பகுதியில் செலவு வைக்கப்பட்டது	வருடக் காலப்பகுதியில் வரவு வைக்கப்பட்டது	2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு மீதி	திறைசேரிப் புத்தகங்களின்படி 2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான மீதி
மூன்றாம் தரப்பினருக்குச் செலுத்த வேண்டி தற்காலிகமாகத் நிறுத்திவைக்கப்பட்ட வைப்புகள்	6000-0-0-13-.....					
மாகாண சபைகளுக்கு வருமானங்களை மாற்றுதல்	6000-0-0-14-.....					
நிர்மாணத்திற்காக வைத்திருந்த பணம்	6000-0-0-16-.....					
நட்டஈடு	6000-0-0-17-.....					
நியதிச் சட்டமுறைக் கொடுப்பனவுகளுக்காக தற்காலிகமாக வைத்திருந்த பணம்	6000-0-0-18-.....					
மானியம் (உள்நாடு)- நிறுவன சமூகப் பொறுப்பு	6000-0-0-19-.....					
செலவினத்தின் மீள்நிரப்பலுக்காகக் கிடைத்த நிதி	6000-0-0-20-.....					

* தொடர்புடைய வைப்பு இலக்கங்களை மாத்திரம் உள்ளடக்கி இந்ந மாதிரிப்படிவம் திருத்தியமைக்கப்பட வேண்டும்

.....

பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு முற்பணக் கணக்குகள் கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

ரூபா

முற்பண கணக்குகளின் பெயர்	முற்பண கணக்கு இலக்கம்	2025 சனவரி 01 இல் உள்ளவாறு மீதி (1)	செலவினத்தின் அதிகபட்ச எல்லைகள் ரூபா		பெறுகைகளின் அதிகபட்ச எல்லை ரூபா		வரவு மீதியின் அதிகபட்ச எல்லை ரூபா	பொறுப்புக்களின் அதிகபட்ச எல்லை ரூபா	2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான திறைசேரிப் புத்தகங்களின் படி மீதி
			வருடத்தினுள் வரவு வைத்தல்		வருடத்தினுள் செலவு வைத்தல்		உள்ளவாறு மீதி 4=(1)+(2)-(3)		
			(2)		(3)				
			காசாக	குறுக்குப் பதிவுகளி னூடாக	காசாக	குறுக்குப் பதிவுகளி னூடாக			
(1) அரசாங்க அலுவலர்களின் முற்பணம்									
(2) ஏனைய முற்பணங்கள்									
(3) நானாவித முற்பணங்கள்									

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

2025 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு வாடகை மற்றும் பணி முற்பணக் கணக்கு கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

முற்பண இலக்கம்	கருத்திட்ட விபரம்	செலுத்திய திகதி	வவுச்சர் இலக்கம்	செலுத்திய தொகை (ரூ)	2025.01.01 திகதியில் மீதி (ரூ)	2025 ஆம் ஆண்டினுள் அறவீடு		2025.12.31 திகதியில் மீதி (ரூ)
						முன்னைய வருடத்திற்கு உரியவை	தற்போதைய வருடத்திற்கு உரியவை	
(1) வாகை முற்பணம் உதா: 9188-250-0-1-0-1 மொத்தம் (அ)								
(2) பணி முற்பணம் உதா: 9188-250-0-2-0-1 மொத்தம் (ஆ)								
முழு மொத்தம் (அ)+(ஆ)								

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர் (நிதி)/ ஆணையாளர் (நிதி)
திகதி :

2025 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு வாடகை மற்றும் பணி முற்பண ஒதுக்கக் கணக்கு கூற்று

செலவின தலைப்பு இல :

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

முற்பண இலக்கம்	கருத்திட்ட விபரம்	2025.01.01 திகதியில் மீதி (ரூ)	2025 ஆம் ஆண்டினுள்		2025.12.31 திகதியில் மீதி (ரூ)
			அறவீடு (வரவு)	கொடுப்பனவு (செலவு)	
		(1)	(2)	(3)	4=1+3-(2)
(1) வாகை முற்பணம் உதா: 9189-250-0-1-0-1 மொத்தம் (அ)					
(2) பணி முற்பணம் உதா: 9189-250-0-2-0-1 மொத்தம் (ஆ)					
மொத்தம் (அ)+(ஆ)					

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர் (நிதி)/ ஆணையாளர் (நிதி)
திகதி :

நடைமுறையல்லா சொத்துக்கள் பற்றிய கூற்று - 2025

புதிய சிகாஸ் வலைப் பயன்பாட்டினால் உருவாக்கப்பட்ட சொத்துகள் அறிக்கை இப்படிவத்திற்குப் பதிலாக இங்கே இணைக்கப்பட வேண்டும். (SA-82)

பணிமுற்பண சரிப்படுத்தல் அறிக்கை

அறிக்கையிடல் நிறுவனத்தின் சார்பாக பிற நிறுவனங்களால் சேகரிக்கப்படும் வருவாய்	XXX	
மற்ற நிறுவனங்களின் சார்பாக அறிக்கையிடும் நிறுவனத்தால் ஏற்படும் செலவு	XXX	
பிற நிறுவனங்களின் அட்வான்ஸ் "பி" கணக்கில் அறிக்கையிடல் நிறுவனத்தி் செய்யப்பட்ட வரவு	XXX	
பிற நிறுவனங்களால் அறிக்கையிடல் நிறுவனத்தின் அட்வான்ஸ் "பி" கணக்கிற்கு செய்யப்பட்ட செலவு	XXX	XXX
குறைவாக:		
மற்ற நிறுவனங்களின் சார்பாக அறிக்கையிடல் நிறுவனத்தால் சேகரிக்கப்படும் வருவாய்	XXX	
அறிக்கையிடல் நிறுவனத்தின் சார்பாக மற்ற நிறுவனங்களால் செய்யப்படும் செலவு	XXX	
பிற நிறுவனங்களின் அட்வான்ஸ் "பி" கணக்கில் அறிக்கையிடல் நிறுவனத்தி் செய்யப்பட்ட செலவு	XXX	
பிற நிறுவனங்களால் அறிக்கையிடல் நிறுவனத்தின் அட்வான்ஸ் "பி" கணக்கிற்கு செய்யப்பட்ட வரவு	XXX	XXX
2025 டிசம்பர் 31 இல் உள்ள பணிமுற்பண இணக்க அறிக்கையின்படி மீதி		XXX

* மேலே குறிப்பிட்டுள்ளவற்றுக்கு கூடுதலாக ஏதேனும் தேவையெனில் சேர்க்கலாம்.

நட்டம் மற்றும் கைவிடுதல் பற்றிய கூற்று

(நி.ஓ. 106 மற்றும் நி.ஓ 113 இன் கீழான நட்டம்)

செலவினத் தலைப்பு இல: அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்கமு

- (i) வருடத்தினுள் நட்டத்தை அறவிடுதல்/ வெட்டி நீக்குதல் / கைவிடுதல் பற்றிய கூற்றுக்கள்
நிகழ்வுகளின் எண்ணிக்கை

பெறுமதி	கீழ்	முழு மொத்தம் (ரூபா)
ரூபா 25,000.00	மேல்	
ரூபா 25,000.01		
மொத்தம்		
நிகழ்வுகளின் எண்ணிக்கை		
நட்டத்தின் தன்மையின் பிரகாரம் நிகழ்வுகளின் வகை		பெறுமதி (ரூபா)
1		
2		
3		
4		
மொத்தம்		

- (ii) தொடர்ந்தும் அறவிடுவதற்கு அல்லது வெட்டி நீக்குவதற்கு அல்லது கைவிடுவதற்கு இருக்கின்ற நட்டம் பற்றிய கூற்று
நிகழ்வுகளின் எண்ணிக்கை முழு மொத்தம் (ரூபா)

பெறுமதி	கீழ்	முழு மொத்தம் (ரூபா)
ரூபா 25,000.00	மேல்	
ரூபா 25,000.01		
மொத்தம்		
நிகழ்வுகளின் எண்ணிக்கை		
நட்டத்தின் தன்மையின் பிரகாரம் நிகழ்வுகளின் வகை		பெறுமதி (ரூபா)
1		
2		
3		
4		
மொத்தம்		

- (ii) பிரகாரம் காலப் பகுப்பாய்வு

5 வருடத்திற்குக் கீழ்	நிகழ்வுகளின் எண்ணிக்கை	தொகை	ரூபா
5-10 வருடங்கள்	நிகழ்வுகளின் எண்ணிக்கை	தொகை	ரூபா
10 வருடத்திற்கு மேல்	நிகழ்வுகளின் எண்ணிக்கை	தொகை	ரூபா

குறிப்பு -

செலவினத் தலைப்பு 1701 இன் கீழ் வருடத்தினுள் கணக்கு வைக்கப்பட்ட அல்லது முன்வரும் வருடங்களில் கணக்கு வைக்கவிருக்கின்ற நி.ஓ. 106 இன் கீழிருக்கின்ற தீங்கு மற்றும் நி.ஓ. 113 இன் கீழான கைவிடுதல் பற்றிய விபரத்தையும் உள்ளடக்குதல் வேண்டும்.

* அறிக்கையிடும் நிறுவனங்களில் இந்த அறிக்கைகள் தொடர்பான தகவல்கள் இல்லை என்றால் இல்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

புத்தகங்களிலிருந்து வெட்டி நீக்குதல் பற்றிய கூற்றுக்கள்

செலவினத் தலைப்பு இல:

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்கமும் பெயரும் :

1 வருடத்தினுள் இடம்பெற்ற நி.ஒ.109 இன் கீழான நட்டம் மற்றும் கைவிடுதல் பற்றிய கூற்றுக்கள்

பெறுமதி	நிகழ்வுகளின் எண்ணிக்கை	பெறுமதி (ரூபா)
(i) ரூபா. 25,000.00 இற்குக் கீழ்		
(ii) ரூபா. 25,000.01 இற்கு மேல்		
மொத்தம்	=====	=====

2 வருடத்தினுள் நி.ஒ. 109 இன் கீழ் புத்தகத்திலிருந்து வெட்டி நீக்குதல் மற்றும் அறவிடுதல் பற்றிய கூற்றுக்கள்

நட்டத்தின் தன்மை	ஆரம்பத்தில் வெட்டி நீக்காத மீதி	நட்டத்தின் பெறுமதி	அறவிடுகள்	புத்தகத்திலிருந்து வெட்டி நீக்கிய பெறுமதி	வெட்டி நீக்காத முன்கொண்டு செல்லப்படுகின்ற மீதி	புத்தகத்திலிருந்து வெட்டி நீக்குவதற்கான அனுமதியின் தொடர்பு இலக்கம்
ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
1						
2						
3						
4						
5						
6						
மொத்தம்						

குறிப்பு - பின்னிணைப்பு (i) இல் உள்ளடங்கிய கணக்கு வைக்க வேண்டிய நட்டம் மற்றும் கைவிடுதல் தவிரந்த நி. ஒ. 109

இன் கீழான ஏனைய நட்டம் மற்றும் கைவிடுதல் மாத்திரம் இந்த மாதிரிப் படிவத்தில் உள்ளடக்குதல் வேண்டும்.

* அறிக்கையிடும் நிறுவனங்களில் இந்த அறிக்கைகள் தொடர்பான தகவல்கள் இல்லை என்றால் இல்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு கடப்பாடு மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கூற்று

பின்னிணைப்பு-(iii)

புதிய CIGAS இணைய விண்ணப்பத்தால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த கடப்பாடு / பொறுப்பு அறிக்கை இணைப்பு எண் (iii) க்கு பதிலாக இங்கே இணைக்கப்பட வேண்டும். (SA-92)

பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்கள் -(i)
நி.ஒ. 94 (2) மற்றும் (3) பிரகாரம்
ஏற்படுத்தப்பட்ட முறி பற்றிய கூற்று

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :
 செலவினத் தலைப்பு இல :
 நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்கமும் பெயரும்:

தனியாளர்/நிறுவனத்தின் பெயர்	முறி பற்றிய விபரம்	கருத்திட்டம்	உப கருத்திட்டம்	செலவு விடயக் குறியீடு	நிதியிடல் குறியீடு	நி.ஒ. 94(2) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக எடுக்கக்கூடிய அதிகபட்ச கடப்பாடுகளின் எல்லை (ரூபா)	நி.ஒ. 94(3) இற்கு அமைவாக மொத்தச் செலவின மதிப்பீடு (ரூபா)	கடப்பாடு மற்றும் பொறுப்புக்களின் பெறுமதி (ரூபா)
1. அமைச்சு / அரசாங்கத் திணைக்களம் மொத்தம்								XX XX
2. அரசாங்கக் கூட்டுத்தாபனம் /நியதிச் சட்டமுறைச் சபைகள் மொத்தம்								XX XX
3. ஏனையவை (தனியார்த் துறை) மொத்தம்								XX XX
முழு மொத்தம்								

பிரதான நிதி உத்தியோகத்தரின்/பிரதான கணக்காளர் / பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
 திகதி :

பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்கள்-(iv)
நி.ஒ. 215 (3) (ஆ) மற்றும் (இ) இன் பிரகாரம் வைப்புக் கணக்கிற்கு
மாற்றப்பட்ட ஏற்பாடுகள்

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

செலவினத் தலைப்பு இல :

தனியாள்/நிறுவனத்தின் பெயர்

தனியாள்/நிறுவனத்தின் பெயர் * (ஏற்பாடுகளை மாற்றும் போது அடையாளங் காணப்பட்டிருத்தல் வேண்டும்)	பொறுப்புக்கள் பற்றிய விபரம்	கடன் ஆவண இலக்கம் போன்றவை	எந்த செலவினத் தலைப்பிலிருந்து ஏற்பாடுகள் மாற்றப்பட்டது				வைப்புக் கணக்கு இல.	மாற்றப்பட்ட தொகை ரூபா
			கருத்திட்டம்	உப கருத்திட்டம்	செலவு விடயக் குறியீடு	நிதியிடல் குறியீடு		
1. அமைச்சு / அரசாங்கத் திணைக்களம் மொத்தம்								XX XX
2. அரசாங்கக் கூட்டுத்தாபனம் /நியதிச் சட்டமுறைச் சபைகள் மொத்தம்								XX XX
3. ஏனையவை (தனியார்த் துறை) மொத்தம்								XX XX
முழு மொத்தம்								

பிரதான நிதி உத்தியோகத்தரின்/பிரதான கணக்காளர் / பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :

*தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மீள்நிரப்பல் செய்யக்கூடிய வெளிநாட்டு உதவிகள் தொடர்பான உரிமைகள் பற்றிய கூற்று

பின்னிணைப்பு-(vi)

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்கமும் பெயரும் :

	(ரூபா)
(1) மீள்நிரப்பல் செய்யக் கூடிய வெளிநாட்டு உதவியின் கீழ் குறைநிரப்பு ஒதுக்கங்கள் உட்பட 2025 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட ஒதுக்கங்கள்	
(2) மேலே(1) தொடர்பாக 2025 ஆம் ஆண்டினுள் மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவினம்	
(3) 2025 சனவரி 01ஆம் திகதியன்று கிடைக்கவிருந்த மீள்நிரப்பல் செய்யக் கூடிய வெளிநாட்டு உதவிகள் தொடர்பான உரிமைக் கோரல்களின் மொத்தம்	
(4) 2024 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னைய வருடங்கள் தொடர்பாக 2025 ஆம் ஆண்டினுள் மேற்கொள்ளப்பட்ட மீள்நிரப்பல் செய்யக் கூடிய வெளிநாட்டு உதவிகள் தொடர்பான உரிமைக் கோரல்களின் மொத்தம் (இருப்பின்)	
(5) 2025 ஆம் ஆண்டு சம்பந்தமாக 2025 ஆம் ஆண்டினுள் மேற்கொள்ளப்பட்ட மீள்நிரப்பல் செய்யக் கூடிய வெளிநாட்டு உதவிகள் தொடர்பான உரிமைக் கோரல்களின் மொத்தம்	
(6) 2024 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னைய வருடங்களுக்கான உரிமைக் கோரல்கள் தொடர்பாக 2025 ஆம் ஆண்டில் உதவி வழங்கும் நிறுவனத்தினால் இடமளிக்கப்படாத உரிமைக் கோரல்களின் மொத்தம்	
(7) 2025 ஆம் ஆண்டு சம்பந்தமாக 2025 ஆம் ஆண்டினுள் உதவி வழங்கும் நிறுவனத்தினால் இடமளிக்கப்படாத உரிமைக் கோரல்களின் மொத்தம்	
(8) 2024 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னைய வருடங்களுக்காக 2025 ஆம் ஆண்டினுள் கிடைத்த மீள்நிரப்பல்களின் மொத்தம்	
(9) 2025 ஆம் ஆண்டுக்காக 2025 ஆம் ஆண்டினுள் கிடைத்த மீள்நிரப்பல்களின் மொத்தம்	
(10) 2025 டிசம்பர் 31ஆம் திகதியன்று கிடைக்கவிருந்த மீள்நிரப்பல் செய்யக் கூடிய வெளிநாட்டு உதவிகள் தொடர்பான உரிமைக் கோரல்களின் மொத்தம்	
[(3+4+5) -(6+7)] - (8+9)	
(11) ஒதுக்கீட்டுக் கணக்குகளைத் தயாரித்து முடிவடைந்த திகதி வரை 2024 ஆம் ஆண்டு சம்பந்தமாக 2025 டிசம்பர் 31 ஆம் திகதியின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்நிரப்பல் செய்யக் கூடிய வெளிநாட்டு உதவிகள் தொடர்பான உரிமைக் கோரல்களின் மொத்தம்	
(12) ஒதுக்கீட்டுக் கணக்குகளைத் தயாரித்து முடிவடைந்த திகதி வரை 2025 டிசம்பர் 31 ஆம் திகதியின் பின்னர் கிடைத்த மீள்நிரப்பல்களின் மொத்தம்	
(13) ஒதுக்கீட்டுக் கணக்குகளைத் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்ட திகதியன்று கிடைக்கவிருந்த மீள்நிரப்பல் செய்யக் கூடிய வெளிநாட்டு உதவிகள் தொடர்பான உரிமைக் கோரல்களின் மொத்தம்	
(10+11-12)	

பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)

திகதி :

*தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

காணாமல்போன வவுச்சர் பற்றிய கூற்று

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

செலவினத் தலைப்பு இல:

நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்கமும் பெயரும் :

திகதி	வவுச்சர் இலக்கம்	பெறுபவரின் பெயர்	கொடுப்பனவின் தன்மை	தொகை (ரூபா)

.....
பிரதான நிதி உத்தியோகத்தர்/பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)

திகதி :

*அறிக்கையிடும் நிறுவனங்களில் இந்த அறிக்கைகள் தொடர்பான தகவல்கள் இல்லை என்றால் இல்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2015/10/23 ஆம் திகதி வெளியிடப்பட்ட திறைசேரிச் செயற்பாடுகள் சுற்றறிக்கை இலக்கம் 2015/03 இல் (1) ஆவது பந்தியின் அறிவுரைகளுக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்ட புதிய வங்கிக் கணக்குகள் பற்றிய 2025.12.31ஆம் திகதிக்குரிய நிலைமை பற்றிய அறிக்கை

செலவினத் தலைப்பு இல:

அமைச்சின் / திணைக்களத்தின் / மாவட்டச் செயலகத்தின் பெயர் :

[illegible]

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானவை எனவும் சரியானவை எனவும் உறுதிப்படுத்துகிறேன்.

பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
திகதி :